



\*

நிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய  
"மதுரைக் கோவை"

\*

maturaikkOvai  
of nimpaic cangkara nAraNar  
(in Tamil, TSCII/v 1.7 format)

\*\*\*

Etext in Tamil Script - TSCII format (v. 1.7)

This work has been prepared through Distributed Proof-reading initiative of Project Madurai. Our sincere thanks to V. Devarajan, S Karthikeyan, A.K. Rajagopalan, Vijayalakshmi Periapolilan, Vassan Pillai, V. Bavaharan, M.K. Saravanan and Rathna for their help in the preparation of this etext.  
HTML, PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

This pdf file is based on TSCIInaimathi font embedded in the file. Hence this file can be viewed and printed on all computer platforms: Windows, Macintosh and Unix without the need to have the font installed in your computer.

© Project Madurai 2006

You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

## நிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய "மதுரைக் கோவை"

2

திருச்சிற்றம்பலம்

சென்னைச் சர்வகலாசாலைத் தமிழ் லெக்ஸிகன் பதிப்பாசிரியர்  
S. வையாபுரி பிள்ளை, B.A., B.L., பரிசோதித்தது  
உரிமை செய்யப்பட்டது-1934 / விலை அணா 8

**\*சிறப்புப்பாயிரம் \***

தேவுக் கரசு திருவால வாய்க்கொரு தீபமென்னுங்  
கோவுக் கருந்தமிழ்க் கோவைசெய் தான்கொண் டெழுமொருசொற்  
காவிற் படிதடஞ் சூழ்நிம்பை காவலன் கற்றுணர்ந்தோர்  
நாவுக் கிணியனன் சொற்பாடற் சங்கர நாரணனே.

2

சிவமயம்

### காப்பு

அடிக்குந் தொடைக்கு மடங்காத கோவை யலங்கலந்தை  
முடிக்கும் படிவந்தென் முன்னின்ற வாசங்க முத்தமிழ்நூல்  
வடிக்குங் கடவுள் மதுரேசர் கோபுர வாயினின்று  
நடிக்குங் கடாசலந் தூக்கிய தாமரை நாண்மலரே.

[1]

வாழ்த்து  
மறைவாழி யெங்கள் மதுரைப் பிரானடி வாழிசைவத்  
துறைவாழி தானத் தொகையவர் வாழி துழனிவிழா  
நறைவாழி யேடெதி ரு[ந]நதி வாழியந் நாடளிக்கு  
மிறைவாழி மூவ ரியல்வாழி வாழி யிருநிலமே.

[2]

குமரன் துணை: ஞானதேசிகன் துணை: வடிவே துணை.

### நூல்

**1. களவு**  
**I. இயற்கைப் புணர்ச்சி**

#### காட்சி

கார்பூத்த சிந்துர வார்பிறை சூடுங் கமலம்பண்டு  
பார்பூத்த மின்னொன்று பூத்ததுண் டோபணைத் துப்பெருத்து

வார்பூத்த கோல முலையுமை பாகர் மதுரைவையை  
நீர்பூப்ப தன்றியுங் கண்டனங் காவி னிலைபெறவே.

[3]

ஜயம்

காழ்பட்ட கண்டர் கடம்பா டவிநின்ற கன்னியிடம்  
உழைப்பட்ட தெண்டிரை யோவரை யோபொன் னுலகுமற்றோ  
வீழ்பட்ட தாமரை யோவிவர் தாமிங்கு மேவவங்குப்  
பாழ்பட்ட தெவ்விட மவ்விடம் யாதென்று பார்த்திலமே.

[4]

தெளிதல்

ஆளிற் றமியரை யாளால வாய ரணிவரைமான்  
றாளிற் புறநின்று தாழுநெநஞ் சேகுழை தாவிவடி  
வாளிற் சிறந்த விழியுந்தண் டாரு மதிப்பதொன்றோ  
தோளிற் கரும்பருந் துங்கரும் பாகத் துணிவித்ததே.

[5]

வியத்தல்

புடைகொண்ட வல்குற் பாப்புஞ்சந் தாடுபொருப்புங்கண்டிங்  
கிடைகண் டிலமென் றிரங்குநெநஞ் சேவென் ஸெருக்கிதழித்  
தொடைகொண்ட செஞ்சடை யார்சொக்கர்தாளைத் தொழுதுகற்பக்  
கடைகண் டவனொன்று கண்டல்ல வோவெவான்று காண்பதுவே.

[6]

புணர்ச்சி துணிதல்

சுணங்கா ரிளமைலத் தோகைபங் காகிய சொக்கர்வெற்பி  
விணங்கா திதுநமக் கென்னுநெநஞ் சேதிரு வென்பவர் தங்  
கணங்காத லிக்குமிக் காரிகை பாலன்பு கந்திருவ  
மணங்காண் மணங்க ளனைத்துமொவ் வாதிம் மணந்தனக்கே.

[7]

குறிப்பறிதல்

பெண்பாற் படும்வந்தி பிட்டா லகிலம் பிரம்புபட  
மண்பாற் சுமந்துநிற் பார்மது ரேசர்முன் வாதுவென்ற  
பண்பார்த்த சொல்லி பராமுகப் பார்வையிற் பார்த்தகடைக்  
கண்பார்க் கிலைநெநஞ்ச மேயதி லேயுண்டு காதலுமே.

[8]

கலந்துழிமகிழ்தல்

குலமுத் தமிழ்தெரி வார்சொக்கர் கூடலிற் கூடியிந்த  
நலமிப் படிபின்னை யார்பெறு வாரின்ப நாயகியைப்  
புலவிக் களவு படாப்பெரும் போக புரந்தரையைக்  
கலவிக் கனியையின் கோது படாத கரும்பினையே.

[9]

தெய்வத்தை வியத்தல்

சேரித் தமருந் தனதாய வெள்ளமுஞ் சேரவிட்டிங்  
காரித் தனிவந் தெதிர்ப்படு வாரால வாயற்கன்பு  
பூரித்த நன்னெஞ்ச மேயெமக் காகவிப் பூங்கொடியைப்  
பாரித்த தெய்வமன் ரோதெய்வ மாகவும் பாவிப்பதே.

[10]

கிளவி விரும்பல்

கொல்லிற் சிறந்தறி யாதடு சூலத்தர் கூடலன்னார்  
சொல்லிற் கவாநின்று சோருநெஞ்சு சேதுணைத்தோளொருகாற்  
புல்லிக் குழழந்தது கண்டா லினிநம் புதுமொழியின்  
வல்லிக் கிவனுள்ள மென்படு மோவென்று வஞ்சித்ததே.

[11]

இருவயி ணொத்தல்

சினைச்சங் கிளமணற் குன்றேறி வையைத் திரைதவழந்து  
மணத்தண் டரளஞ் சொரிமது ரேசர் வரையிலிந்த  
நனைக்கொந் தளவல்லி நன்பால் விழித்த நலத்தைநெஞ்சில்  
நினைக்குந் தொறுமது செந்தமிழ்ப் பாடல்நினைவொக்குமே.

[12]

நன்னய முரைத்தல்

விள்ளா மயல்தந் திருப்பார் முகமதி வீதிபுக்குத்  
துள்ளா மறியுந் துணைக்கண்கள் போற்சொக்கர் வெற்பினறுங்  
கள்ளாசை வண்டினங் கானனங் காகமங் கட்டுரைக்கு  
முள்ளாசை வெள்ளந் தரவல்ல தோவுங்க ஞற்பலமே.

[13]

பிரிவணர்த்தல்

வயிர்போ யிரங்கு மனமே யிவர்தந்த வாழ்வுக்கிந்த  
வயிர்போ லுடலுமொன் றாகிலன் ரோபிறை யூற்றமிர்தத்  
தயிர்போதுந் தண்டு[றை]ற யாரால வாய்நமக் கானவின்பப்  
பயிர்போல் வளர்ந்து வினைந்தனு ராகம் பயன்படுமே.

[14]

பருவர லறிதல்

கூராடல் முத்தலை வேற்சொக்க நாயகர் கூடல்வெற்பில்  
வேராட வானனம் வாடநிற் பீருமை மேவிநமக்  
கோராவி யென்றிருந் தேனிரு வேழுள் ளாவுமினி  
யீராவி யாமென வேயிங்ங னேதுன்ப மெய்துவதே.

[15]

பிரியே ணென்றல்

கவளக் கடக்களிற் றார்கடம் பாடவிக் காவில்வளர்  
பவளக் கொடிமடப் பாவைநல் லாயுன் பயோதரமுந்

துவளாத் தனிமருங் கும்பிரி வேணன்று சோர்வதென்னோ  
குவளைக்கு வாசம் பிரிந்ததெங் கேபண்டு கூறேமக்கே.

[16]

அருட்குண முரைத்தல்

துறந்தவர் நெஞ்சிற் றுறவா தவர்தமிழ்ச் சொக்கர்வெற்பில்  
அறந்தரு தெய்வ மருஞநங் கேண்மை யகவிடத்துப்  
பிறந்தவ ரோதவிர்ப் பார்தவிர்ப் பாரெனிற் [\*1] பின்னுமஃதே  
இறந்தது வோவணங் கேபிற வாதிங் கெழுமையுமே.

[17]

பிரியிற் றனதாற்றாமை கூறல்

கொல்லாது போலறங் கொல்வார் சமையக் குறும்பறுக்குஞ்  
சொல்லா ரழகிய சொக்கர்தண் சாரல்மை தோய்ந்தகன்ற  
கல்லார வாள்விழி யாலனங் காகமங் கட்டுரைக்க  
வல்லா ரூறவெங்ங னேமறப் பாயென் மடநெஞ்சமே.

[18]

[\*2]இட மணித்தென்றல்

வாதுந் தமிழுந் தெரிவையை நாடர் மதுரைவன்டு  
கோதும் புரிகுழுந் கோமள மேபொற் குழையிணைக்குள்  
காதுந் கயல்விழி யெத்தனை போதுந் கருதிலது  
போதுந் தமிய ணகர்க்குங்கள் சாரலும் பொற்குஞ்றுமே.

[\*2]இடந்தலைப்பாடு

[19]

பிரிந்து வருகென்றல்

செகத்தா தரிக்குந் திருவால வாயர் சிலம்பைவிட்டுப்  
புகத்தாளெழுந்தின்று போகநிற்பீரெப் பொழுதுமென்னெஞ்  
சகத்தா மரையி லினிதிருப் பீரலல் காணுமிந்த  
முகத்தா மரையழ கென்றொரு நாள்வந்துமுன்னிற்பதே.

[20]

உயிரென வியத்தல்

காவிக் கயர்வும் வெயரா னனமுங் கலந்தொருவர்  
பாவிக் கரிய புளகித சோபையும் பையப்பைய  
மேவித் தளரு நடையுமெல் லாம்வெள்ளி மன்றர்வெற்பில்  
ஆவிக்கு முண்டுகொல் லோவிது காணு மதிசயமே.

[21]

அருமை யுரைத்தல்

ழவிற் புகுந்த மணம்போல வும்புதுப் பூங்கணியி  
னாவிற் கினிமை புகுந்தது போலவு ஞாலமெண்ணுத்  
தேவுக் கினிய திருவால வாயர் சிலம்பிலிளாங்  
காவிற் புகுந்திவ ரென்னகண் மாயங் கலந்ததுவே.

[22]

இயற்கைப் புணர்ச்சி முற்றும்.

## II. இடந்தலைப்பாடு

தலைவன் தலைவியை நினைதல்

முற்றிற் புறங்கொழித் திட்டமுத் தார முகந்திழைத்த  
சிற்றிற் புறநிறப் ரோசெஸ்வ ரோவிசை தேக்கிவண்டு  
சுற்றிப் பயில்கொன்றை யார்சொக்கர் மாஸ்வரைத் தோகையன்னார்  
வெற்றிச் சிலைமத வேளையென் போல விலையுங்கொண்டே.

[23]

தலைவி தலைவனை நினைதல்

காலையிற் காவியங் கண்ணிநண் பாளர் கடம்பவனத்  
தாலையிற் பாகை யடுஞ்சொனல் லாய்விளை யாடுமந்தண்  
சோலையிற் றேடுவ ரோமது மாலை தொடுத்தணியும்  
வேலையிற் றேடுவ ரோதெரி யாதுநம் வெற்பர்வந்தே.

[24]

தந்த தெய்வந் தருமெனச் [\*1] சேறல்

[\*1. சென்றல்]

மைவந்த கண்டர் மதுரையஞ் சாரல் மயிலளிக்கு  
கைவந்து வாடுமெ னன்னெஞ்ச மேயிற்றை நாளைவுங்  
கைவந்த தெய்வந் தரவந்த காமக் கலவியந்தத்  
தெய்வந் தருமின்ன முஞ்செல்லு வோமச் செழும்பொழிற்கே.

[25]

பொழில் கண்டு மகிழ்தல்

கலத்தற் கினியவு மாய்க்கலந் தாலொரு காலத்திலும்  
புலத்தற் கரியவு மாகிய தாலன்பு பூண்டவர்பாற்  
செலத்தக்க சோதித் திருவாலவாயர் சிலம்பினிகர்  
சொலத்தக்க தோனெஞ்ச மேவல்லி போலுமிச் சோலையுமே.

[26]

தனிநிலை காண்டல்

இரவித்தொழுங்கதி ரெந்நாள்வருமென் றெதிர்கொண்டுதேன்  
விரவித் தளையவிழ் தாமரை போல்விடங் கொப்புளிக்கு  
மரவிற் றிகழ்ச்சடை யாரால வாயெம்மொ டானவின்பம்  
பரவித் தனிநின்ற வாதமி யேனுயிர்ப் பாவையின்றே.

[27]

மெய்தொட்டுப் பயிறல்

ஆமே முலையிணைக் கிந்தமுத் தாரமு மல்குலுக்கும்  
போமே [\*2] பரும் பொறுக்கவென் றால்மண் புரக்கவைத்த  
கோமே தகழுடி யார்சொக்க நாயகர் கூடலிலை  
தாமே தமிய னிணைப்பாறு நீழலுந் தாழ்குழலே.

[\*2. பருவம்]

[28]

## பொய் பாராட்டல்

பருவத் தளவி விடுமிந்தர் சாபமிப் பாவையிரு  
புருவச் சிலைகண்டு நாணியன் ரோமுப் புராதிபரை  
வெருவச் சிலைதொட்டவெள்ளிமன் றாளர்தம் வெற்பிலென்று  
முருவப் பிறந்து மிறந்து மொவ்வாம [3] லொளிக்கின்றதே.  
[\*3. லொழிக்கின்றதே.]

[29]

## இடம்பெற்றுத் தழாவுல்[\*4]

வெல்லப் பிறந்தவை வேற்படை யேவிமென் காலிலின்னம்  
புல்லக் கிடைக்குங்கொ லென்றயர் வேணைப் புகலறநீ  
கொல்லத் துணிந்து குறையாவி யுங்கொள்ளள கொண்டனையே.  
[\*4. தளர்தல்]

[30]

## கொடியிடம் புகுதல்

கடங்குதிக் குங்கனிற் றார்கடம் பாடவிக் காவல்கொண்ட  
விடங்கொதிக் குங்கண்டர் வண்டமிழுச் சாரவில்வெண்டரள  
வடங்கிடக் கும்முலை யார்மட னாணுக்கு மாதிமைக்கு  
மிடங்கொடுப் பாரெவரோவனைப் போல விளங்கொடியே.

[31]

## கொடியிடம் புகுதற் கிரங்கல்

பிறைத்தாம நீள்முடி கன்றமெய் வேர்வு பெருகவன்று  
குறைத்தாய வை[யை]க்கு மண்சுமப் பார்சொக்கர்கூட லிலிக்  
கறைத்தாரை வேல்விழி யாலென்னை யாஞுங் கரும்பையின்று  
மறைத்தா யிளங்கொடி யேயுனக் கேனிந்த வன்கண்மையே.

[32]

## கண்புதைத் திரங்கல்

கொலையிடட முத்தலை வேற்சொக்க நாயகர் கூடல்வெற்பில்  
முலையிட்ட முத்த முகிணைகை யீர்நும் முரிபுருவச்  
சிலையிட்ட காவலுக் குள்ளே கிடந்து தெளிவித்தெம்மை  
நிலையிட் டவர்தம்மை யோமறைப் பீரென் னிலையுங்கண்டே.

[33]

## நீட்டிளைந் திரங்கல்

காம்பாடு சோலைக் கடம்பா டவிக்கறைக் கண்டர்வெற்பி  
னாம்பா தகமென்செய் தோனெநஞ்ச மேந்தைதேக்கெறியுந்  
தேம்பா யளக நிழற்கே நிறையைத் திறைகவர்ந்த  
பூம்பாவை நாணுமென் காதலுமாகப் பொருகின்றதே.

[34]

### நாண்விட வருத்தல்

வாராசை கொண்ட வனமுலை பாகர் மதுரைவெற்ப  
ராராயும் பேரறி வுக்கடங் காம லளவிறந்த  
பேராசை வெள்ளந் தலைப்படும் போதொரு பெண்மடனா  
ணோரா வெதிர்நிற்கு மோநெஞ்சு மேயென் னினைவதுவே.

[35]

### வறிதுநகை தோற்றல்

தளைக்குஞ் செழங்குன்றைபோதா திளம்பிறைத் தாமங்கொண்டு  
வளைக்குஞ் சடாடவி யார்சொக்க நாதர் மதுரையன்னார்  
இளைக்குஞ் துடியிடை யார்சிந்து ரானனத் தின்றவமே  
முளைக்குஞ் சிறிய முறுவலென் னாக முடிவிக்குமே.

[36]

### முறுவற் குறிப்பறிதல்

கவளாக் கடகளிற் றார்க்கடம் பாடவிக் கன்றிளமாம்  
பிளவைப் பொருத பிணைவிழி யாரருள் பெற்றுமின்ன  
மளவெத் தனையென் றநியவொன் னாதின் னமுதரும்புந்  
தவளத் திருநகைக் கேயுள தாமொரு தண்ணியே.

[37]

### மருங்கணைதல்

மாகீத வண்டிளாங் காளுமை பாகர் வளமதுரைப்  
பாகீர் மொழிச்சின் மருங்குகண் டர்முலைப் பாரங்கண்டர்  
எகீ ரமர்க்கின்றி லீர்மது வாசைக்கு மென்னுரைக்கு  
மாக ரு{லு}மலுகின் றீரென்ன கேண்மையு மாவலுமே.

[38]

### கூடுதலுறுதல்

\* மடைக்கண்டாளஞ் சொரிவையை நாடெ{ட}ன்ன வையமொரு  
குடைக்கண் டனிபுரப் பார்சொக்க நாயகர் கூடலன்னார்  
குடைக்கண் கருணையுண் டாருமி லாதபொற் காவுழன்டு  
புடைக்குஞ் தருண வனமுலை யாமின்று புல்லுது{வ}மே.  
இடம் பெற்றுத் தழாஅற்குக் காட்டப்பெற்றுள்ளது.

[39]

### கலந்துழி மகிழ்தல்

கொடும்போர் வரிசிலை யார்கூடல் மால்வரைக் கொம்பினங்கந்  
தொடும்போது கன்று மெனவிருந் தேம்புல்லித் தோள்குழழவு  
படும்போ தெறியும் புளகஞ்சற் றேய பனிமலர்க்கை  
விடும்போ துயிர்விடும் போலுமென் னாக வியந்தனமே.

[40]

### நலம்பா ராட்டல்

கண்ணுக் கணங்கன் கரும்பாகி யின்னிசை காதலித்தாற்  
பண்ணுக் கொருவடி வாயுயி ராய்த்தம் பாப்படங்கா

மண்ணுக் கடங்கு புயத்தார் மதுரை மதுமலர்ப்பூம்  
பெண்ணுக் \*கருங்கவ மாய்நின்ற வாவென்பெருந்தவமே.

[41]

பயந்தோர்ப் பழிச்சல்

மல்லிற் றிகழ்புயத் தார்மது ரேசர் வரையிலிந்தக்  
கொல்லித் தனியணங் கென்னநிற் பாவைக் கொழிக்குநறை  
யல்லிக் கமலத் திருப்பா னிருக்கு மளவுமெம்மைப்  
புல்லிக் கொளத்தரு வார்வாழி வாழி புகழோடுமே.

[42]

தீராத் தேற்றம்

வாஞ்சு வானகண் ணாய்தமி யேன்சொல்லும் வாய்மையென்னுஞ்  
குஞ்சு வாவ தறிந்திலை யேயலை தூற்றுகங்கை  
யாஞ்சு வாழுடி யாரால வாயிலை ணாதரவோர்  
நாஞ்சு வாகில் வரலெவற் கோபழி ஞாலத்திலே.

[43]

ஏற்புற வணிதல்

துடைத்தார் படைத்தளிப் பார்சொக்கர் தானைத்தொழுதுனைமுன்  
கிடைத்தா ரமைத்த படியணிந் தேனிரு கெண்டையங்கட்  
கடைத்தாரை கொண்டிது பாரணங் கேயன்று கைவருந்தப்  
படைத்தார் தமக்கும் படைக்கவொண் ணாதென் படைப்பினையே.

[44]

விடுத்தல்

வாவிக் கயலுக ஞூ[ம்] மது ரேசர் வரையழுதே  
யாவித் துணையென்னு மாயம் புகீரடியேனுமது  
காவித் துணைவிழி யின்கடைப் பார்வையுங் கண்டுகண்டு  
சேவித் துடன்வர வும் பெற்றி லேன் முன் செய் தீவினையே.

[45]

இன்னாங் கூடுங்கொலென வரு[ந்]தல்  
வாளக் கிரிபுரப் பார்மது ரேசர் வரையிலிந்தத்  
தோளத் தனைய மிருதன பாரமுந் தோய்ந்திவர்வந்  
தாளத் தவஞ்செய்த நெஞ்சமெஞ் சாதெம்மை யாளவின்ன  
மீளத் தவஞ்செய்த தோதெரியாது விதிவசமே.

[46]

நீங்கற் கருமைகூறல்

மணக்கும் படிவருங் காலுளங்கூரு மகிழ்வுஞ்சற்றே  
தணக்கும் பொழுது தளர்வுங்கண் டாற்பொற்றருவைமுட்டி  
யணக்குந் தடம்பொழில் சூழால வாயரன் றாய்ந்துசங்கத்  
திணக்குந் தமிழென்ன லாம்வல்லி யாடு மிளம்பொழிலே.

[47]

இடந்தலைப்பாடு முற்றும்

-----

### III. பாங்கற் சூட்டம்

தலைவன் பாங்கனை நினைதல்

வாமத் துமைநண்ப னார்மது ராபுரி வல்லிநண்பு  
போமத் தனையென் றயருநெஞ்சு சேபுலம் பாகொணமக்  
கேமத் துணையுயிர்ப் பாங்கனுண்டேயவ னின்பவெள்ளக்  
காமக் கடலின் கரையிது காணென்று காட்டுவனே.

[48]

பாங்கன் வாட்டம் வினாதல்

களியுங் கழைமதத்தெட்டானை யாலையச் சொக்கர்வெற்பி  
னெளியுஞ்சிலைத்தொழிற்போரண்ண வேநெஞ்சுசமாண்மையுங் கண்  
ணளியம் பொறையு மழுகுஞ்சேங் கோன்மையு மாயோருவர்  
தெளியும்பொருளைத் தெளிவிக்கு நீயென்கொல் தேம்புவதே.

[49]

உற்றுரைத்தல்

உன்னெஞ் சறியுமென் கல்வியு மாண்மையு முறுபட்ட  
தென்னெஞ் சறியுமற் றாரறி வாரற மென்றறியா  
வன்னெஞ் சறைபுகு தார்சொக்க நாதர் மதுரையன்னார்  
துன்னெஞ் சறியு மவர்கண்க ளாவெம்மைச் சாதித்ததே.

[50]

பாங்கன் கழறல்

இலங்காடல் வேற்படை யெத்தனை கோடி யெதிர்பொரினுங்  
கலங்காத நீயுங் கலங்கினை யேகற்ப காலத்தினு  
மலங்கார் வரிசிலை யார்சொக்க நாதர் மதுரையன்னார்  
அலங்கார வார்குழழக் கும்புறம் போமிரண் டம்பினுக்கே.

[51]

கழற்றெதிர் மறுத்தல்

தேனா ரிதழித் திருவால வாயர் சிலம்பிலொரு  
வேனா யொருமயில் கைப்பட்ட பாவமொ ரேழைக்குநீ  
தானாக வேணுந் தலைவனன் பாவன் றனக்குநண்ப  
னானாக வேணுமந் நாளல்ல வோவுன்னை நான்சொல்வதே.

[52]

பாங்கன் கவன்றுரைத்தல்

சூலத் திரைவையை மண்கூறு கொண்டொரு சூடைகட்டு  
மாலக் களத்தர னாரால வாய ரடக்குமந்த  
காலக் கடையன்ன கண்னார் நெடுங்கடைக் கண்களென்னு  
மோலக்கடல்கொண்டதோவண்ணலாண்மையு [\*1] மொண்மையுமே.  
[\*1. முண்மையுமே]

[53]

விதியொடு வெறுத்தல்

செறுக்கும் புரத்தர் திருவால வாய்நவ்வி செவ்விகண்டு  
மறுக்குந் தகையறி யாநெஞ்சு மேபல வாசகத்தால்  
ஒறுக்குந் துணையை வெறுத்தென் கோலோபயனூழ்வினையால்  
வெறுக்குந் தகைமை விதியன்றி யாரை வெறுப்பதுவே.

[54]

பாங்கன் நொந்து கூறல்

வார்க்கோல நீல முலைத்தமும் பாளர் மதுரையினம்  
போர்க்கோல வார்சிலை யண்ணலுக் கோவொரு பூங்கொடித  
ஈர்க்கோல மேகக் குழற்காடு கண்டு நிறையழியும்  
யார்க்கோ வறிவு படுமறி வாளிக் கிதுவரிலே.

[55]

இடமும் வடிவும் வினாதல்

எங்கே யிருப்பதுன் வல்லிக்கென் [\*1] னாம்வடி வெய்துமிடம்  
பங்கே ரூகமலர் மானிகை யோவிண் பரப்படங்காக்  
கொங்கே[ர்] நெஞ்சுந்தை யார்சொக்க நாயகர் கூடல்வெற்பா  
அங்கே செலவு [\*2] மவருளப் பாடொன் றறியவுமே.

[\*1. னாமழை செய்துமிடம். \*2. மவாருளப்பாடென்]

[56]

இடமும் வடிவு முரைத்தல்

காளக் களத்தர் கடம்பா டவியிடங் கட்கடைகள்  
வாளைப் பொருது குழைகிழித் தோடு மருங்கறியேன்  
பாளைக் கழுகிளஞ் சோலைநிற் பார்தம் பணிவினவில்  
வேளைப் பணிகொண்டு நிற்பதல் லாதொரு வேலையின்றே.

[57]

பாங்கன் வற்புறுத்தல்

விண்ணும் [\*3] பவன நிலையுஞ்செந் தீயும் விரிபுனலு  
மண்ணுங் கரந்துநிற் பார்மது ரேசர் மணிவரைமைக்  
கண்ணுங் குழைய முறவாடு கண்ணியைக் கண்டுளைநான்  
நண்ணுங் தனையுமன் ரோவண்ண லேயிங்ங ணைவதுவே.

[\*3. பவனி]

[58]

பாங்கன் குறிவழிச் சேறல்  
மண்ணின் புறம்புரப் பார்சொக்க நாதர் மதுரைவெற்பை  
நண்ணும் பொழுதெங்ஙன் காண்குவ மோநம்மை நம்புமண்ண  
லெண்ணின் புறஞ்சென்ற கல்விபல் கோடி யிரண்டுகயற்  
கண்ணின் கடையிற் கடத்திநிற் பாரையக் காவகத்தே.

[59]

பாங்கன் தலைவியைக் காணுங்கொலென வருந்தல்.

இந்நேரங் காவி னிடைபுகு மோவங் கெழுந்தருளு

மந்நேர மாவ தறியும தோவால வாயர்வெற்பின்

முன்னே யியங்கு முளரியங் கோதை முகம்புகுந்து  
தன்னே ரறிய முயிரென் கொலோசென்று சாதிப்பதே.

[60]

இணையுருக்கண்டவன் துணைவனுக்கிரங்கல்.

கல்லார நீழற் கடம்பா டவியிளங் காவிடத்து  
நில்லாது நீரிங்கு வந்துநின் றாலெ னினைவறிய  
வல்லா ணொருவன் வினையே னிடமும் வடிவுஞ்சொன்ன  
தெல்லா மறிந்தெங்ங னேயும்மை நாடு மிளங்கொடியே.

[61]

பாங்கன் தலைவியைக் காண்டல்.

சொல்லித் தகரத்தர் சொக்கர்தண் சாரலெறந் [\*1] தோன்ற னெஞ்சைச்  
செல்வித் தவரிவர் தாமல்ல வோசென்ற நெஞ்சுருகப்  
புல்வித்த காவுமிக் காவல்ல வோவென் புகல்வதவர்  
கல்விப் பரப்பிவர் கண்ணிரு கோடியிற் கண்டனமே.

[\*1. தோன்ற நெஞ்சைச்] [62]

பாங்கன் தலைவியை வியத்தல்.

செண்டாடல் வெற்பர் திருவால வாயெழிற் செவ்விவிண்ட  
தண்டா மரையிற் றிருவறி வேனண்ணல் தண்டலையிற்  
கண்டாசை பூணக் கொழுங்காவி யங்கட் கடைகொடுத்த  
வண்டாடு கோதைக் கெவர்நிக் ராக மதிப்பதுவே.

[63]

பாங்கன் தலைவனை வியத்தல்.

கோணாத [\*2] நாணிடும் வெஞ்சிலை யார்சொக்கர் கூடனெடுந்  
தூணார் புயத்தண்ண லாண்மைநன் றேபுடை தூர்த்தடங்காப்  
பூணார வெற்பைக் கடந்தாலு மந்தப் பொருப்பிருக்குங்  
காணா வெளியை யொருவனெவ் வாறு கடந்தனனே.

[\*2. னாணிடும்] [64]

இகழ்ந்ததற் கிரங்கல்

அகழும் புரிசையுஞ் சூழால வாய ரணிவரைநாம்  
இகழுந் தகைமைய தோவண்ண வாண்மை யிமையவரும்  
புகழுந் திருவனை யார்கண்க ளாவிடும் பூசல்வெள்ளாம்  
திகழும் பரிசல்கண் டாலென் படாதொரு சிந்தையின்றே.

[65]

பாங்கன் தலைவியைக் கண்டமை செப்பல்

கழைகிழிக் குங்களிற் றார்கடம் பாடவிக் கண்ணுதனாட்  
டிமைகிழிக் குங்கொலை வேலண்ண லேவண் டிரைக்குமலர்  
மழைகிழிக் கும்பொங்கர் நின்றுன தாவி மறுக்கங்கண்ட  
குழைகிழிக் குங்கண்ணிக் கார்நிக் ராமென்று கூறுவதே.

[66]

தலைவன் தலைவியை வியத்தல்

துளிகொண் டொழுகு மதுமாலை யஞ்சடைச் சொக்கர்வெற்பிற்  
கிளிகண்ட சொல்லியை நீகண்ட போதெழு தீதவண்டு  
களிகொண்ட வாச மலர்ப்புய ஹாடலர் காவியிற்றண்  
ணளிகண் டனையென்கி லோவமை யாதுன் னதிசயமே.

[67]

தலைவன் குறிவழிச் செல்லத் துணிதல்

சினவிற் கரத்தர் திருவால வாயர் சிலம்பிற்கஞ்ச  
மனையிற் புகுந்தெனி னும்நண்ப னெயிந்த மாயஞ்செய்த  
வினையிற் புருவத் திருப்பாவை செவ்வியை மேவுதற்கே  
நினைவிற்கு முன்செலு மேபுல்லு மேயன்பு [நேர்] நெஞ்சமே.

[68]

தலைவன் தலைவியை முகம்புகுதல்

மந்தார மாலை மதுரேசர் வெற்பிலென் மையனெஞ்ச  
பந்தாட வந்துற வாடநிற் பீர்முகம் பார்த்தொருவர்  
சிந்தா குலமு மயர்வங்கண் டாலொரு தீங்கிளவி  
தந்தாள வேணு மதுகானும் பெண்மையுஞ் சாயலுமே.

[69]

கலந்துழி மகிழ்தல்

தாழுஞ் சுருளிரு ளோதியங் காவிலுஞ் சந்தரகலை  
வாழுங் குவளை யிலும்பெரி தாய்மது ரேசர்வெற்பிற்  
சூழுங் கலாப மயிலனை யாரல்குல் தோய்ந்தலைந்து  
வீழுங் கலாபமன் றோவின்ப வாரி விளைவித்ததே.

[70]

நலம் பாராட்டல்

வம்புங் குவடும் பொருமிரு கோல வரையும்வஞ்சிக்  
கொம்பும் படவர வும்புகழ் வேன்சொக்கர் கூடலளி  
பம்புங் குழலி யனுராக போகத்திற் பார்க்குமிரண்  
டம்புந் தருவிர கோவடங் காதென் [\*1] னறிவினுக்கே.  
[\*1. றறிவினுக்கே]

[71]

பாங்கியொடு வருகென்றல்

குனிவரும் பான்மதி யார்சொக்க நாயகர் கூடற்செந்தேன்  
கனிவரு காமக் களிமயி லேயிளங் காவிடைநீர்  
தனிவருந் தோறுந் தரியாத வாவி தரிப்பதற்கிங்  
கினிவரும் போது பிரியாது வாரு மிருவருமே.

[72]

ஆயத் துய்த்தல்

கந்துங் கழையும் பொருதிரு பாவுங் கடைக்கணங்கி  
சிந்துங் களிற்றர் திருவால வாயர் சிலம்பில்வண்டு  
கொந்துங் குழலுஞ் சுழலணாங் கேமலர் கொய்துமது  
பந்துங் கழங்கும் பயிலாய வெள்ளம் பயிலுகவே.

[73]

தலைவி பாங்கியை யறிவித்தல்

விண்ணோக் கினுந்தெரி யாதபொன் மேனியிம் மேனியென்று  
மண்ணோக்கி யேத்திநிற் பார்மது ரேசர் வரையினின்ற  
பண்ணோக்கு மின்சொற் பரிபுரப் பாவை பணிந்தகடைக்  
கண்ணோக்கினின்றுகண் தேன்வளர் காதற் கரும்பினையே.

[74]

பாங்கற் கூட்டம் முற்றும்.

#### IV. மதியுடன் படுத்தல்

பாங்கிமை நினைதல்

வம்பே ரளக முலையுமை பாகர் மதுரையன்னார்  
தம்பே ரளியை விரும்புநெஞ் சேமுகத் தாமரையில்  
அம்பேர் விழிகொண் டவர்மலர்க் காவி லறிவுறுத்த  
கொம்பேகங் காதற் கொடிபடர்ந் தேறுங் கொழுகொம்புமே.

[75]

புனங்கண்டு மகிழ்தல்

கூனும் பிறைமுடி யார்சொக்க நாயகர் கூடல்வெற்பில்  
யானுங் தனியு மிருந்தழி யாமலென் ணெஞ்சும்வண்டுங்  
கானுஞ் சுழலுஞ் சுருளிரு ணோதியைக் காணவைத்த  
மானுந் தினையும் புனமுமன் றோவெம்மை வாழ்வித்ததே.

[76]

கிள்ளை வாழ்த்து

தேன்வாழ மாலைத் திருவால வாயர் சிலம்பிலிந்தக்  
கான்வாழ வாழும் புனத்தய லேவந்து கைகலந்து  
யான்வாழ வதுபொருட் டாவிள மாணையிங் கெய்துவித்த  
மான்வாழி கின்னை யினம்வாழி யேனலும் வாழியவே.

[77]

புளத்திடைக் கண்டு மகிழ்தல்

தினைக்காவ விந்தத் திருவைவைப் பாரந்தச் சௌகமல  
மனைக்கா ருளெரன் றறிந்தல்ல வோவருன் மாரிவெள்ளாச்  
சுனைக்காவி யங்கண்ணி தோய்வா ரழகிய சொக்கர்வெற்பில்  
வினைக்கா னவரறி விப்படி யோழுன் விதித்ததுவே.

[இச்செய்யுள் இலக்கண விளக்கவரையில் இத்துறைக்கே காட்டப்பெற்றுள்ளது.] [78]

குறைகூறத் துணிதல்

தோயவெள் எந்துளும் புஞ்சடை யார்சொக்கர்தொண்டர் பண்டைக்  
காயவெள் எங்கழுற் றுங்கழலாளர் கடம்பவனத்  
தாயவெள் எஞ்சென் றணுகுமுன் னேயவ ராருயிர்க்கென்  
னேயவெள் எஞ்சொல்லி நிற்பதன் றோபின் னிலையெமக்கே.

[79]

ஊர் வினாதல்

சோருந் திருந்தி சூடுஞ் சடாடவிச் சொக்கர்வெற்பில்  
வாருங் குவும் பொருமுலை யீர்வந்து வந்துநின்று  
தேரும் பரியுந் தியங்காம லுங்கள் திருமுன்றிலு  
முரும் பகரு மினிவினை யேனெஞ் சொருப்படவே.

[80]

வழி வினாதல்

சுழியா மணிகொழிக் கும்வையை நாயகர் சொக்கர்வெற்பில்  
வழியா தெனவறி யேன்மட வீர்கணி வாய்திறந்து  
மொழியா லுரைக்க முடியா தெனில்முகம் பார்த்துமது  
விழியா லுரைத்தரு ஸீருது போதும் வினையனுக்கே.

[81]

பேர் வினாதல்

கோட்டைப் புறங்கண்டு வில்வேள் மகுடங் குலைத்திடையை  
வாட்டப் புகுதும் வனமுலை யீர்கொன்றை மாலைதும்பை  
சூட்டப் பொலிந்த சுடர்ச்சொக்கர் மால்வரைத் தொல்லைநும்பேர்  
கேட்டெத் தனையிரந் தேனுரை யீருங்கன் கேண்மைநன்றே.

[82]

வேழம் வினாதல்

தகர்த்தடங் காதசெஞ் சாலிவண் கூடலஞ் சொக்கர்வையை  
நீர்க்கடங் காத கயல்விழி யீருங்க ணீலமணி  
வார்க்கடங் காத வனமுலை போலென் வரிசிலையின்  
போர்க்கடங் காவிபம் வந்ததுண் டோநும் புனத்தயலே.

[83]

கலை வினாதல்

அருங்கலைச் சங்கத் தமிழால வாய ரணிவரையின்  
மருங்கலைக் குங்கொங்கை வல்லிநல் லீருங்கள் வார்குழழையை  
யொருங்கலைக் குங்கண்கள் மான்பினை யோவென வோடியொரு  
கருங்கலைக் கண்று புகுந்ததுண் டோவிக் கடிபுனத்தே.

[84]

மொழிபெறாது வருந்தல்

கொண்ணாடர் முத்தலை வேற்சொக்க நாயகர் கூடல்வெற்பில்  
மின்னா தரிக்கு மருங்குனல் வீரிந்த வேதனைய  
மென்னா தரவு நிலையுங்கண் டர்நெஞ்சு சிளகியொன்று  
சொன்னா லினிச்சிந்து மோவுங்கள் வாயிற் றவர்முத்தமே.

[85]

இடை வினாதல்

மன்றுகண் டாடு மதுரேசர் வெற்பில் வளருமுலைக்  
குன்றுகண் டாமிடை கண்டிலம் யாம்பொற் குழைகுதித்துச்  
சென்றுகண் டாருளங் கொண்டானு மைக்கட் டிருவனையீர்  
ஒன்றுகண் டாலொன் நிலையென்ப தோவுங்க ஞுதியமே.

[86]

மனம் வினாதல்

\*கனம்வந் திறைஞ்சுங் கடம்பா டவியர் கருணையென்னத்  
தனம்வந் தரும்புஞ் சரிகுழி ஸீரென் சரத்தொடுமா  
ஸினம்வந்த தோவந்த மான்பினை தேடி யினைத்துமற்றென்  
மனம்வந்த தோவுரை யீருங்கள் காவல் மலிபுனத்தே.  
[\*இச் செய்யுள் ஓலக்கணவிளக்க வுரையில் மானொடு  
மனம்வினாதற்குக் காட்டப்பெற்றுள்ளது.]

[87]

தோழி வினாவெதிர் மறுத்தல்

விழிக்கஞ் சனமல்ல மைக்காவி யோதியின் மேல்முடித்துக்  
கழிக்குந் தொடையல்ல கைவளை யோவல்ல கங்கைவெள்ளஞ்  
சுழிக்குஞ் சடாதரர் சொக்கர்வெற் பாளர் சுழித்துமதங்  
கொழிக்குங் கடாசல மெங்கஞுக் காவதென் கூறுவதே.

[88]

நகைத்துரை

கனங்காவல் கொண்ட கடம்பாடவிக்கறைக் கண்டர் வெற்பில்  
அனங்காள் பிணையிங்கு வந்ததென் பீரலல் காணுமிந்தப்  
புனங்காவ லோவெமக் கித்தழை யாலெல்யது போம்பிணைமா  
னினங்காவ லோவண்ண லேயெங்கள் காவ வியம்புகவே.

[89]

குறையறவனர்தல் / கையுறை காட்டல்

மழையா தரிக்க வளர்பொங்கர் சூழ்மது ரேசரிளங்  
கழையா தரித்தபொற் [றோ]றாஞ்சுமை பாகர் கடம்பவனத்  
துழையா தரிக்குந் தடங்கணல் வீரினி யோவிடுந்தன்  
டழையாகு மிந்தத் தழையிது வேபதஞ்சு சாத்துதற்கே.

[90]

### கருத்தறிவித்தல்

முருந்துண்ட மூரலம் பானல்பொ னாக முழுமன்று  
விருந்துண் டழைப்பவர் வெள்ளி மன் றாளர் வியன்சிலம்பில்  
அருந்தொண்டைவாய்மட வீர்வண்டல் மாளிகைக்காமவிருந்  
திருந்துண்டு போமென்கி வீரிது வோவுங்க ஸில்லறமே.

[91]

### குறை கூறல்

அகம்பார்த்த வேல்விழி யீர்கழங் காடுகைக் காகமுத்தந்  
தரம்பார்க்க வோவண்டல் தாளிமைக் கோசரணைபவர்க்கு  
வரம்பார்த்த சொக்கர் மதுரேசர் வெற்பிலென் மாதவத்தால்  
நிரம்பாப் பணியுமக் கேததற் கேசென்று நேர்படவே.

[92]

மதியுடன் படுத்தல் முற்றும்.

### V. குறையுறவுணர்தல்

#### தோழி ஜயுறுதல்

மலைபெற்ற செஞ்சிலை யார்மது ரேசர் வரையில்வஞ்சக்  
கொலைகற்ற விற்புரு வக்கொடி யீர்குறை கோடியென்பர்  
கலைகெட்ட தென்ப ரிடைதெரி யாதென்பர் கட்டுரைக  
ஸ்னைலைப்பட்ட தொன்றல வாளினை வேதிவர் நெஞ்சினுக்கே.

[93]

#### இருவரு முளவழி யவன்வர வுணர்தல்

கலையென் றனரொரு காலொரு கால்வெங் கடங்கொழிக்கு  
மலையென் றனர்மனம் வந்ததென் றார்மது ரேசர்வெற்பா  
முலையென் றனர்சொன்ன தெல்லா மறைத்து முடிவிலிடை  
யிலையென் றனர்வெளிக் கேநல்ல மாய மிவர்கற்றதே.

[94]

#### நாற்றம்

[\*1] கங்கைச் சடிலர் மதுரா [\*2] புரேசர் கடம்பவனத்  
தெங்கட்ட குனதன்றி யெங்குள [\*3] தோவிவட் காரமும்பூந்  
தொங்கற் புதுமண முந்திருப் பாவைபொற் றோனுமிரு  
கொங்கைக் குவடு மளகா டவியுங் குடிகொண்டதே.  
[\*1 இது முதல் 'வன்னந்தரு' (செய். 101) என்பதன் இறுதி  
யாகவுள்ள செய்யுட்கள் இலக்கண விளக்கவரையில் (பக். 417)  
எடுத்துக் காட்டப்பெற்றுள்ளன.] [\*2. புரீசர். 3. தோவிள்.]

[95]

#### தோற்றம்

தோளிற் குழைவுங் களபா சலந்தரு [\*3] சோபையுமை  
வாளிற் [\*4] புகுந்த விரகுங்கண் டாற்சந்தர வட்டங்கொண்ட

கோளிற் றிகழ்குடை யார்கூடல் வாழுங் கொடியிடைக்கு  
நாளிற் [\*5]சிறந்து சிறந்தொரு கோடி நலந்தருமே.  
[\*3. சோபையும் வை.; 4. சிறந்த விழியுங் கண்டாற் சசி வட்டமென்னுங்.  
5. புதுமை.]

[96]

ஓழக்கம்

கந்தா டியகளிற் றார்கடம் பாடவிக் [\*6] காவிடையே  
வந்தா [\*7] ரொழுக்க வழக்கென்சொல் வேன்வண்ட லாடலும்பூஞ்  
சந்தாடு சோலை மணியூச லாடலுந் தண்டராளப்  
பந்தா டலுமறந் [\*8] தார்நினைந் தாரென் பயில்வதற்கே.  
[\* 6.காவின் மின்போல். 7. ளொழுக்க.  
8. தாளென்னபாவம் பலித்ததுவோ.]

[97]

உண்டி

பெருந்தா மரைப்பதம் போற்றிநிற் பார்பிற விப்பிணிக்கு  
மருந்தா கியபெரு [\*9] மான்மது ரேசர் வரையிலிந்தக்  
கருந்தாரை வேற்கண்ணிக் கென்னகண் மாயங் [\*10] கவந்த தண்ட  
ரருந்தா வழுதனுந் தப்புகுந் தாலு மருந் திலளே.  
[\* 9. மான்மது. 10. கவந்ததென்று மருந்தா ரழுதருந்.]

[98]

செய்வினை மறைத்தல்

யாமேயு மின்றி யினவாய வெள்ளாழ மின்றியிவர்  
தாமே புரியுந் தவமென் கொலோதண் டராமணி  
வாமே [\*1] கலைத்தம் பிரான்மதுராபுரி வையைசுற்றும்  
பூமேவு சோலையுஞ் செய்குன்று மாகப் [\*2] பொலிந்துநின்றே  
[\*1: கலைப்பங்கர் வாழ்மதுராபுரி] [\*2: புகுந்துநின்றே]

[99]

செலவு

கரிக்கும்ப கம்பக் கடாசலத் தார்கடம் பாடவிமான்  
பரிக்கும் [\*3] பரிபுர மார்ப்பமுன் ணோடும் பதமலர்கள்  
விரிக்குந் தவிசுங் கொடுங்காள கூட விடவரவந்  
தரிக்குந் திருவி னுடலுங்கன் றாநடை தந்தனவே.  
[\*3: சிலம்பு சிலம்பு பொற்பாதம் பதுமமலர் - விரிக்குந் தவிசின்  
மெலநடந்தாலு மெலிவதாரத் - தரிக்குந் திருவுடலுங்  
குன்றவே நடைதந்ததுவே]

[100]

பயில்வு

வன்னந் தருமவு விச்சொக்க நாதர் மதுரையிள  
வன்னந் தனிநடை [\*4] கற்பநிற் பாடன் னழதச்செவ்வாய்  
இன்னந் துணைமுலைப் பாஸ்மணம் போயின தில்லையிவள்  
தன்னந் [\*5] தனி [யே] துயில்கற்ற வாவென்பர் தாயருமே.  
[\*4: கற்பலின்றாடன்; \*5: தனிபயிலக்கற்றவாறென்கொல் சாற்றுவதே]

[101]

தலைவன்குறிப்பறிதல்

மகங்கண்ட வாசவன் பொற்புண்ட ரீகமலர்கொண்டெண்ணி  
யுகங்கண் டிடையை வணங்கிநிற் பார்தென்ன ரோடுவாய்ச்  
செகங்கண்ட நீதித் திருவால வாயர் சிலம்பில்வல்லி  
முகங்கண்ட போது முடிவென்கொல் வேண்ணல் மோகத்தையே.

[102]

தலைவிகுறிப்பறிதல்

கனத்தே யணவுங் கடம்பா டவியர் கவுரிசெம்பொற்  
றனத்தே கடைக்கண் டரவிருப் பார்தடஞ் சாரவினம்  
புனத்தே குரிசில் தலைப்படும் போது பொருமிவல்லி  
மனத்தே துளும்பும் விரகெங்ங னேசொல்ல வாய்திறந்தே

[103]

இருவர் குறிப்பு முணர்தல்

மங்கைப் பருவத் திவள்காவ லேனவிவ் வள்ளலிரு  
துங்கக் களபப் புயாசலத் தேயலை தூற்றுபுனற்  
கங்கைச் சடிலர் கடம்பா டவியிலிக் கன்னியிரு  
கொங்கைக் குவட்டிடை யேயவர் தேடிய குஞ்சரமே.

[104]

குறையுற வுணர்தல் முற்றும்.

## VI. முன்னுற வுணர்தல்.

தோழி தலைவியை வாட்டம் வினாதல்

கனையா வரிவண் டரைகொன்றை யார்பொற் கடம்பவனத்  
தெனையானு மீச ரியல்வரை வாய்நில வீன்றமணிப்  
புனையா வரிப்பந்தும் பொன்னாச லும்புரிந் தாடிமற்றோர்  
சுனையாடி யோதிரு வேதிரு மேனி துவண்டதுவே.

[105]

முன்னுறவுணர்தல் முற்றும்.

## VII. நாண நாட்டம்.

பிறைதொழு கென்றல்

கூனார் பிறைச்சொக்கர் வண்டமிழ்ச் சாரற் குவிந்தகொண்ட  
றானா யிருண்ட சரிகுழ லாயன்று தாய்முகம்பார்த்  
தானா தழுது விளையாட நீநின் றழைத்தகன்று  
மானா கிலுந்தரு மேவணங் காயிந்த வான்பிறையே.

[106]

வேறுபடுத்திக் கூறல்

செவ்விக் கமல வெயருமைக் காவிச் சிவப்புமிந்தக்  
கொவ்வைக் கனியில் வெளுப்புமல் லாலியற் கூடல்வந்த  
நவ்விக் கரத்தர் திருவால வாயின்று நானகன்ற  
பவ்வத் திருவென்ன வாமணங் கேநின் படிவத்தையே.

[107]

வேறுப[பா]டென்னெனக் கூறல்

பருவஞ் சிறிது முலையரும் பான பருவமிரு  
புருவங் கடந்து [\*1] குழைமறி யாவிழி பூணலருக்  
கருவந் தருபர னாரால வாயினி லன்னமின்று  
னுருவந் திரிந்து பலவித மான துரையெமக்கே.

[\*1. குழையறிவாவிழி.]

[108]

நெறிப்படு நாட்டத்து நிகழ்ந்த[த]து மறைத்தல்

குடும் பிறைமதி யாகநின் றாடிய சொக்கரியல்  
கூடும் பொதிய மலையிடை யேகுழற் பந்திமட்டு  
நீடுங் கயற்கணல் லாய்தமி யேனின்னை நீங்கியங்ஙு  
னாடுஞ் சுணைதந்த திந்தமெய்ப்பூணு மவசங்களோ.

[109]

சுணைவியந்துரைத்தல்

அலைந்து சரிந்த குழலுமைக் காவி யயர்வுஞ்சற்றே  
கலைந்து நெகிழ்ந்த [\*\*2] துகிலுந்தந் தாலும்விற் காமனங்கந்  
தொலைந்தரு வஞ்செய்கண் ணார்சொக்கர் மால்வரைத் தொண்டைநிறங்  
குலைந்து வருந்தித முந்தரு மோநின் கொழுஞ்சுணையே.

[\*2. நுயிலுகந்.]

[110]

நாண நாட்டம் முற்றும்.

----

### VIII. நடுங்க நாட்டம்

கோடுங் குடரும் குருதிய மாயலை குங்குமநீ  
சாடுங் கடமலை யொன்றுகண் டேனய லேயிருவர்  
தேடுங் கடவுள் திருவால வாய்தனிற் சென்றுவஞ்சி  
குடுஞ் சுடரிலை வேல்துரந் தாளோரு தோன்றலுண்டே. [111]  
நடுங்க நாட்டம் முற்றும்.

### IX. மடற்பகுதி

தலைவன் முகம்புகுதல்

நறைக்கா வணமல ரோதிநல் விருமை நாளுமொரு  
குறைக்கா விரந்து வருந்தல்கண் டாற்சொக்கர் கூடல்மண

வறைக்காகு மீதிது முன்றிலுக் காமென் றமைத்தசிற்றி  
விறைக்கா வணந்திழல் [\*1] நில்லென்கி லீர்புரிந் தின்னமுமே.  
தழழக் கையுறை மாட்டல்

[112]

மழழுயுங் கொடியு மிகல்மது ரேசர் வரையில்வண்டும்  
உழழும் பிணங்குந் தடங்கணல் லீர்நெஞ்சு சுருகிநின்று  
குழழுயுந் தமியினைப் போற்சந்த னாடவி கொய்துவந்த  
தழழும் பிழைசெய்த தோவிது காலஞ் சருகெழவே.

[113]

தழழ தகாதென்றல்

மாந்தழழ மேனி யுமைபாகர் சொக்கர் மதுரையன்னாட்  
காந்தழழ யிதென் றறிந்திலை யேபின காரவண்ட  
லேந்திழழ யாக முலையார் வடிவுக் கிணங்குவதிப்  
பூந்தழழ யோவண்ண லேவெளிதோ வண்டர் பொற்றழழயே.

[114]

முத்தக் கையுறை காட்டல்

மாகந் திறையிட்ட வெண்பிறை யாளர் மதுரையிலென்  
னாகந் திறையிட் டடி மைநிற் பேனன காடவிக்கு  
மேகந் திறையிட்ட முத்தன்று காணுமில் வெண்முத்தமென்  
மோகந் திறையிட்ட தாலணி வீரு[ம்]முகிண்முலைக்கே.

[115]

முத்தக் கையுறை மறுத்தல்

மைத்தா மரைக்கண் ணுமைபாகர் சொக்கர் மதுரையிலுன்  
கைத்தா மரைமுத்த மாரறி வார்ந்தை கான்றமலர்க்  
கொத்தா \*ரளக முகிண்முலை யார்பொற் குமுதநல்கு  
முத்தாரங் கண்டிலை யோவடல் வாகை முடிமன்னனே.

[116]

மாணிக்கக் கையுறை காட்டல்

இழழுக்காய் வளரு மிளமூலைக் காம்வளை யேந்துபசுங்  
கழழுக்கா மலதுங்கள் மேகலைக் காம்வெயில் கான்றமணிக்  
குழழுக்கா டாவணி வார்சொக்க நாயகர் கூடல்வெற்பில்  
மழழுக்கா ரளகநல் லீர்குழழுக் காமிந்த மாணிக்கமே.

[117]

மாணிக்கக் கையுறை யேலாதென மறுத்தல்

குலவிக் குறுநகை யாடுமப் போது கொழிக்குமந்த  
நிலவிற் கிளவெயி லொக்கும தோவுமை நேமிமுலை  
கலவிக் கினிய கடம்பா டவிக்கறைக் கண்டர்வெற்பா  
நலவித் தகனல்லை யோமணி யோவணி நல்குவதே.

[118]

காவியம்போது கையுறை காட்டல்

அக்கு வளைக்குந் தொடையால வாயரன் றாடல்மதன்  
இக்கு வளைக்க வெரிவளைப் பார்வரை யீன்றதனை  
மைக்குவ ளைக்கண் மடந்தைநல் ஸ்ரூங்கள் வார்குழற்கென்  
கைக்குவளைக்கொழும் போதனி யீர்கண் [\*1]களிப்பதற்கே.  
[\*1கழிப்பதற்கே]

[119]

இல்லையென்று மறுத்தல்

இக்காலை தோறுங் கொழும்பா கொழுகி யிருக்கரையுஞ்  
செய்க்கால் பெருகுந் திருவால வாயர் சிலம்பில்வல்வி  
மைக்காவி யன்றித் தொடைக்காவி யந்திரு மார்பமற்றோர்  
கைக்காவி யென்பது கண்டறி யோமொரு காலத்துமே.

[120]

படைத்துமொழிக் கிளவி

கருங்குஞ் சாமுரித் தோர்கடம் பாடவிக் காமர்வெற்பைப்  
பொருங்குஞ் குமந்திகழ் தோளண்ண லேபுடை போயடங்கா  
நெருங்கும் பணைமுலைக் காற்றாத நுண்ணிடை நேரிழைக்கோர்  
மருங்குந் தரவல்லை யோமணி மாலிகை வாங்குதற்கே.

[121]

அறியே னென்றல்

சுருப்பார வார மறாமது ராபுரிச் சொக்கர்வெற்பில்  
மருப்பாயு மாலிகைத் தோளண்ண லேவண்ட \*லாட்டயர்ந்து  
திருப்பாவை கோடி யிருப்பா ரெனுமித் தெரிவையரில்  
விருப்பா யவரெவ ரோதிரு மேனி மெலிவதற்கே.

[122]

அறியே னென்றவர் கறி[ய]வரைத்தல்

செல்லாறு சோலைத் திருவால வாயர் சிலம்பில்வல்வி  
நல்லா யுனையன்றி யாரறி வார்நளி னாரவிந்தைக்  
கல்லார மைக்கண் கடைக்கே கிடக்குமென் காதலென்பால்  
நில்லாது சென்றவர் பின்னே யலம்வரு நெஞ்சமுமே.

[123]

பெருமையிற் பெயர்த்தல்

மல்லற் பழன வயல்மது ரேசர் வரையிலுவம்  
புல்லப் பொருத புயத்தண்ண லேமுறை பூண்டதங்க  
ளில்லத் தவரன்றி யென்போல் பவரு மினையவெல்லாஞ்  
சொல்லச் சிறியளன் ரேயேம்மை யானுஞ் சுரிகுழலே.

[124]

குலமுறை கிளத்தல்

உலம்பார்த்த தோளண்ணல் நீயர சாள்வ தொருகுலமெங்  
குலம்பார்க்கி லென்ன குலமுறைப் போங்குறு மூரல்கொண்டு

வலம்பார்த்த செஞ்சிலை யார்சொக்க நாதர் மதுரையிலிச்  
சிலம்பார்க்குஞ் சீறடி வல்லி யெவ்வாறுனைத் தீண்டுவதே.

[125]

குலமுறை கிளத்தற் கெதிர்மொழி கொடுத்தல்

உண்ணா வுவரி யமுதுமுத் தாரமு மும்பருக்கு  
மண்ணாளும் வேந்தர்க்கும் வீறல்ல வோமது ரேசர்வெற்பிற்  
பண்ணாகி வண்டமி ழின்பய னாகுமிப் பாவையுமோர்  
பெண்ணா ரமுதல்ல வோபிறப் போவின்று பேசுவதே.

[126]

உலகுரைத் தொழித்தல்

கடம்பா[ர்]த்த வெங்களிற் றார்கடம் பாடவிக் கானல்முத்த  
வடம்பா[ர்]த்த மாலிகைத் தோளன்ன லேகடல்மத்திட்ட நாள்  
விடம்பா[ர்]த்த கண்ணியு நீயுமெங் கேளிர் விரும்புவதோ  
ரிடம்பா[ர்]த்த பின்பல்ல வோகொண்ட காத லினங்குவதே.

[127]

வரைவு மறுத்தல்

கரும்பயர்க் குங்கனி வாய்வல்லி பால்வைத்த காதலுக்குப்  
பெரும்பணைத் தோளி வரைவுநன் றேயிளம் பேடைணத்துச்  
சுரும்பாற் றுந்தொங்க வார்மது ராபுரிச் சொக்கர்வெற்பிற்  
பொரும்படைக் கின்றரும் பும்பனை யாழுன் புனைந்துரையே.

[128]

அருமையி னகற்சி

மின்னங் கொடியை யருக்க லார்பெற்ற மெல்லியலா  
ரென்னம்பி யென்னை யிரந்துநின் றாயிமை யோர்பரவு  
மன்னஞ் சலிபுரி வார்மது ரேசர் வளைத்தெடுத்த  
பொன்னஞ் சிலைவெற்ப னேதமி யேனென் புகலுவதே.

[129]

தலைவன் ஆற்றாதுரைத்தல்

மலயுஞ் சிலைகுனிப் பார்மது ரேசர் வரையிலிந்த  
வலையுஞ் குழவியு மஞ்சலெலன் னாள்விர காலைத்தால்  
விலையுந் தளர்ந்தொரு பாவிநெஞஞ் சேசென்று நின்றுநின்றீங்  
குலையுந் தயாவுனக் கெத்தனை நாளென் றுணர்கிலமே.

[130]

அவளரிவறுத்துப் பின்வாவென்றல்

கானேர் சடையர் கடம்பா டவியிடைக் கங்குல்வந்து  
போநோ நீவரு நேரம்வந் தாலென் பொலன்கொடியைத்  
தேனே திரைபெற்ற தெள்ளமு தேயென்று சென்றிரந்து  
நானே தொடுத்தணி வேண்ணன லேயுன் னறுந்தழையே.

[131]

நின்குறை நீயே கூறென்றல்

தேன்போது மாலைத் திருவால வாயர் திசையளக்குங்  
கான்போ தணிகடம் பாடவி யார்பொற் கரத்திருக்கு  
மான்போலுங் கண்ணி மனம்போல நின்றொரு வார்த்தை சொல  
நான்போது மோநன்ப னேயுனைப் போலநலம்புனைந்தே.

[132]

தலைவனைப் பேததமை யூட்டல்

காதமை சங்கக் குழையாளர் சொக்கர் கடம்பவனத்  
தேதமை வாயென் றறிசிலை யேயுன தெண்ணிறந்த  
சூதமை கல்விப் பரப்பிது வோழுன் றுணிந்ததெல்லாம்  
பே[தை]தமை யோவண்ண லேயினியானென் கொல் பேசுவதே.

[133]

இளமைத்தன்மை கூறல்

நீரிற் குளிப்பித்து வண்டலம் பாவையை நீர்புகுந்து  
வாரித் தருகில தென்றமு வாள்மது ரேசர்வெற்பில்  
வேரித் தொடையண்ணல் நீகொண்ட காம விரகுக்கிவ  
ளாரித் தரமுமுன் டோ கொண்ட காத ஸ்ரிபவரே.

[134]

இளையவ ளென்றவட் கெதிர்மொழி கூறல்

துளவுக் கிணங்கு முகில்தொழு வார்சொக்கர் குமுதி ப  
பிளவுக் கிணங்குந் திருநுத லாயிவன் பெண்பருவத்  
தளவுக் கிணையவ ளானாலு மால மளந்தவிழிக்  
களவுக் கிளமையுண் டோவென்கோ ணீசொன்ன கட்டுரையே.

[135]

விளைவில ளென்றல்

நீயழிப் பாய்கட லேமணற் பாவையை நின்னையுமென்  
றாயழிப் பாளென்று தான்முனி வாளன்பர் தங்கள்வினைத்  
தீயழிப் பார்தந் திருவால வாயுறை செம்மலுற  
வாயளிப் பாளிவ ளோகொண்ட காதல் வருந்துயரே.

[136]

முதறிவுடைமை கூறல்

தன்சிற்றில் வாசலுழுதலு மாகத் தவிக்குமிந்த  
நெஞ்சிற் கிடக்கு நினைவறி வாளை நினையுமெழுத்  
தஞ்சிற் றெளிபா னாராவ வாயி வளவறநீ  
வஞ்சித் தனையணங் கேயறி யாளென்ற வாசகமே.

[137]

என்னை மறைப்பி னெண்ணிய தரிதென நகுதல்

தூர்க்குந் தாள வயல்மது ராபுரிச் சொக்கர்வெற்ப  
[\*1]ரேற்குங் கலவி யெனைமறைத் தார்சங் கெடுத்துதறி

யார்க்கும் படுதிரை முத்தறி யார்தர மாய்ந்தறிந்து  
சேர்க்கும் பொழுதினல் லாலிணங் காது தெரியலுக்கே.  
[\*1 ரேற்றுங்]

[138]

நகையாற்றாமை கூறல்

மறையால் வடித்த தமிழ்மைந்த னேடெதிர் வையையந்தன்  
டுறையாளர் சொக்கர் வரையணங் கேயுன் றுணைவிமைக்கட்  
கறையாடல் வேலின் கடையா லெறிந்து கவர்ந்துகொண்ட  
குறையா வியுமுன் குறுநகைக் கேகொள்ளள கொண்டனையே.

[139]

அஞ்சியச்சுறுத்தல்

காலம்பொல் லாதினிக் கங்குல்பொல் லாதுவிற் கானவர்தஞ்  
சீலம்பொல் லாதையர் செய்கைபொல் லாது திரிபுரத்தை  
மாலம்பொல் லாதெரிப் பார்சொக்க நாதர் மதுரையிலிக்  
கோலம்பொல் லாதண்ணலேகுறு காகொளௌங் கோப்புனமே.

[140]

தலிவி[யை] நொந்து கூறல்

காலந் தெரிந்து மின்கா விடைசென்று கண்டுமிவர்  
சீலந் தெரிந்தும் பயனென் கொலோதிரை சிந்துவையை  
கூலம் படச்சமப் பார்சொக்க நாயகர் கூடவிலென்  
போலந் தரம்படு வாருள ரோமயல் பூண்டவரே.

[141]

மடற்றிறம் நினைதல்

சேதித்த போந்தை மடல்மாவை மேல்கொண்டு சென்றவரூர்  
வீதித் தலைபுக்கு மீட்கைநன் றேகொள்ளள வேரிவண்டு  
கோதிக்கமழ்கொன்றை யார்சொக்க நாயகர் கூடல்வஞ்ச  
நீதிக் கயல்விழி யார்கவர்ந் தேகிய நெஞ்சினையே.

[142]

மடவேற்றறையுலகின்வைத் துரைத்தல்

தொடியுங் குழழுயும் பணியணி வார்தமிழ்ச் சொக்கர்புயம்  
படியும் படியி லிளைஞரெல் லாமெம் பரனணியும்  
பொடியுந் திருத்தொங்க லுஞ்சங்க மேனிப் புதுநிறத்தோன்  
கொடியுங் கிடைத்தல்ல வோபிமைத் தார்மயல் கொண்டபின்பே.

[143]

தலைவன் மடலேறுவே னென்றல்

செய்ப்பட்ட காவித் திருவால வாயர் சிலம்பில்வெறும்  
பொய்ப்பட்ட நுண்ணிடைப் பூந்திருவேயொருபூங்கிழிபோர்  
மைப்பட்ட கோல மதர்விழி யார்தம் வடிவொடுமென்  
கைப்பட்ட போதவர் கற்பென தாமென்று காண்குவனே.

[144]

தன்னொடு மவளோடுஞ் சாற்றி வெளிப்படக்கூறல்

வன்னத் தருமவ லிச்சொக்க நாதர் மதுரைசுற்றும்  
பன்னைப் பொதும்பர் விரகறி யாது புகுந்தழிய  
மென்னைக் கிழியி லெழுதாதென் பேரு மெழுதிமற்றுன்  
மின்னைத் தனியெழு திப்புகு வேனுங்கள்\*ன் வீதியிலே.

[145]

தோழி எழுதவரிதென்றல்

விண்ணிற் றிரிநதி வீறானும் வேணியர் வெள்ளிமன்றி  
லுண்ணிற் பவர்பொற் கயிலைவெற் பாசரு ளோதிமொழிப்  
பண்ணிற் சுவையு மெழுதிமுத் தோலையைப் பாயுமிரு  
கண்ணிற் களவு மெழுதுவை யாகிலுன் கல்வி நன்றே.

[146]

எழுத வெளிதென்றல்

சினைத்தா ரிதழித் திருவால வாயர் சிலம்பில்வண்டு  
கனைத்தா தரிக்குங் கனங்குழ லாயின்றுன் கன்னிகள்ள  
வினைத்தா[ரை]ர வேல்விழி யாலென்னை யானும் விரகொருகால்  
நினைத்தா லெழுத வரிய[தொ]தென் ரோவிந்த நெஞ்சினுக்கே.

[147]

அருட்குணங் கூறி மறுத்தல்

எழுதா மறையை யெழுதவென் றாலு மிடங்கொடுத்து  
முழுதானு மொன்றை முனியும் தோநினை முக்கலைகை  
தொழுதாடு மூவிலை வேற்சொக்கர் மால்வரைத் [\*1]தோன்றலென்னைப்\*  
பழுதாக வெண்ணினை யோயிது வோவுன் பயனறிவே.

[\*தோன்றலென்னப்]

[148]

தோழி மடல் விலக்கல்

மானின்ற செங்கை மதுரேசர் சுந்தர மாறர்வெற்பிற்  
கானின்ற கூந்தற் கயல்விழி யாளிதங் கண்டிங்குனே  
நீ நின்ற சேகமு முன்னா தரவு நிலையுஞ்சொல்லி  
யானின்று வந்தல்ல வோநண்ப னேமட லேறுவதே.

[149]

மடற்பகுதி முற்றும்.

## X. குறை நயப்பு

தலைவனைக் கண்டமை கூறல்

மழைக்கோல மாட மதுரா புரேசர் வயிரமணிக்  
குழைக்கோல வல்லிக் கிடங்கொடுப் பார்பொற் குலகிரியி  
லுழைக்கோல நீல விழியா யொருவர்கை யோடுணங்குந்  
தழைக்கோ லழுவர் கோலழுங் காணத் தகாதெனக்கே.

[150]

மறுத்த ஸரிதென்றல்

தனைப்பார்ப்ப ருள்ளாந் தளர்வர்தள் ஸாடுவர் தண்டிவரால்  
சினைப்பா[ர்]த்த வாவித் திருவால வாயர் சிலம்பில்வஞ்சி  
யுனைப்பார்ப்ப தன்றி யினிவினை யேனென் னுரைப்பதுவே.  
[\*1 ஸலகோட வற்குற்]

[151]

மறைந்தவ ஸருகல்

சங்கத் தமிழுந் தமிழே டெதிர்சென்ற [\*1]தண்டுறையுந்  
திங்கட் கலையமு தந்தரு பேருந் திசையெறியுங்  
கங்கைச் சடிலர் கடம்பா டவினின்ற காட்சியும்போல்  
மங்கைப் பருவநல் வாயுள தேயொரு மாநகரே.  
< [\*1தண்டுழையுந்]

[152]

தோழி புலந்து கூறல்

வெற்புஞ் சிலைகொண்ட வெள்ளிமன் றாளர் வியன்கிரியென்  
சொற்புன் கிழமை பொறுத்தணாங்கேயுங்கள் தொல்குலத்தின்  
பொற்பும் புகழு மடனானு மில்லறம் பூண்டுவிடாக்  
கற்புந் தரமு நிலைபெறு மாறு கருதுகவே.

[153]

தலைவன் மடலேறுவ ளென்றல்

கிளிக்கே மதுரந் தருமின்சொ லாய்கொண்ட கேண்மையினி  
[\*1]யோளிக்கே னெனுந்தர மஸ்லகண்டாய்கொன்றையூறுசெந்தேன்  
துளிக்கே யலம்புஞ் சடைச்சொக்கக் மால்வரைத் தோன்றல்கையில்  
வெளிக்கே வருவை கிழிக்கே தெரியநம் வீதியிலே.  
[\*1 மொழிக்கே]

[154]

தலைவி [\*1]நேர்தல்

தொல்லைத் தனிமர பும்பெரு நாணமுஞ் சோர்வுபடா  
தெல்லைப் படுநமக் கென்றுகண் டாய்தரை யேழுங்கொண்டு  
மஸ்லை பொருபுயத் தார்சொக்க நாதர் மதுரைவெற்பில்  
முல்லைக் குழலி யெனைய லாக மொழிந்தனயே.  
[\*1 நோதல்]

[155]

குறைநயப்பு முற்றும்.

---

## XI. தழை யேற்பித்தல்.

தோழி தழை யேற்றல்

மருப்பார் சடைமுடி யார்மது ரேசர் வடித்ததமிழ்ப்  
பொருப்பா வனக்கினி யாவரோப் பார்ப்புதுப் பூங்கமலத்  
திருப்பாவை செவ்வியும் யான்செய்குற் ரேவலுஞ்சேரநிற்கச்  
சுருப்பார வண்டமை யின்றல்லவோ வந்து சோபித்ததே.

[156]

கூறுவன [வ]றியாது வந்தேனெனத் தழையேற்பித்தல்

விண்டார் புரஞ்செற்ற வெள்ளிமன் றாளர் வியன்கிரியிற்  
றண்டா மரைத்திரு வேயென்சொல் வேன்சரு காயுணங்கும்  
வண்டார் தழையு மவர்நின்ற சோகழும் வாசகழுங்  
கண்டா லதற்கு மறுமொழி யாதொன்றுங் காண்கிலனே.

[157]

கைம்மாறு செய்ய வேண்டுமெனத் தழையேற்பித்தல்

வெறிக்குங் குமப்புய வெள்ளிமன் றாளர் வியன்கிரிமான்  
மறிக்குங் கிளிக்கும் புனம்புக்க நாள்மதி யாதுநம்மைக்  
குறிக்குங் கடகரிக் கோடுபுய்த் தாளக் குறித்தகையா  
னெறிக்குந் தழையல்ல வோவணங் கேயென் னினைவதுவே.

[158]

தலைவியைத் தழை யேற்பித்தல்

கழைக்குந் தறிக்கு மடங்கா திருக்கு ஞங்கரடங்  
கொழிக்குங் கடாசலத் தார்சொக்க நாயகர் கூடல்வெற்பில்  
மழைக்கொந் தளக மயிலேயுன் கோல வனப்பனைத்துந்  
தழைக்குந் தழையித் தழையிது வாடுந் தழையல்லவே.

[159]

தழைவியந் துரைத்தல்

ஆயுந் தமிழறி வாரால வாய ரணிவரைத்தேன்  
பாயுந் தழைப்பட்ட பாடுகண் டால்மடப் பாவைகொங்கை  
தோயும் பொழுதுன் றிருமார்பு மின்பத் துறைதெளிந்த  
நீயும் புழுமங் கேதுப டாது நெடுந்தகையே.

[160]

தழையேற்பித்தல் முற்றும்.

## XII. பகற்குறி

பகற்குறியிடங் கூறல்

மால்விரிக் கும்புக மூர்மது ரேசர் வடித்ததமிழ்  
நூல்விரிக் குஞ்செம்மல் யாம்விளை யாடிட நொந்துவளை

சூல்விரிக் குந்தர ஈக்குவை தோறுஞ் சொரியுநிலாக்  
கால்விரிக் கும்பக லேவண்ட றாமலர்க் காவகமே.

[161]

குறியிடத்துக் கொண்டு சேறல்

சுனைபார்த்த நீலமுஞ் செங்கழு நீருஞ் சொருகிமுல்லை  
நனைபார்த் துதறு நறுங்குழி லா[ய்]மட நாரைநந்தின்  
சினைபார்க்கும் வாவித் திருவால வாயர் சிலம்பில்வண்டல்  
மனைபார்த் திழழக்கவு நீர்விளை யாடவும் வந்தருளே.

[162]

குறியிடத்துய்த்து நீங்கல்

யாய்க்கோலங் கொண்டழும் புல்வா யிளங்கன்றின் [\*1] யாய்ப்புவியார்  
தீக்கோல மேனித் திருவால வாயர் சிலம்பின்மின்னே  
சாய்க்கோல வல்லிக்கு நீமணக் கோலந் தரித்திருநான்  
போய்க்கோல நாண்மலர் கொய்திங்கு னேவரும் போதளவே.

[\*1 யாய்ப்புவியூர்த்]

[163]

இடத்துய்த்து நீங்குந் தோழி தலைவனோடு கூறல்

எறிக்கும் படையண்ண லேவிடுப் பாய்விரைந் தெங்களைந்  
குறிக்குங் குறிவழி வந்தனம் யாஞ்சொக்கர் கூடல்வெற்பி  
ணெறிக்குங் கருங்குழல் வண்டலம் பாவையை நீர்முகந்து  
தெறிக்குந் திவலை \*கெடுத்தழி யாமுன்னஞ் செஸ்வதற்கே.

[\*1 கொடுத்தழி]

[164]

பகற்குறி யெதிர்ப்பாடு

தேமென் குதலைத் திருவே யுமைப்பெற்ற தெண்டிரையிப்  
பூமென் றழையிவர் பொங்கர்மற் றோவன்பு பூண்டடிமை  
யாமென் பவர்க்குற வாரால வாய ரணிசிலம்பி  
னாமென் பரிபுரத் தாமரை நோவ நடந்தனமே.

[165]

கலந்துழி மகிழ்தல்

கவட்டா யிரம்பொங்கர் சூழ்கடம் பாடவிக் காவலர்விற்  
குவட்டா டகப்பொருப் பார்சொக்க நாயகர் கூடல்வெற்பின்  
றெவிட்டா வழுதத் திருவனை யார்முலைச் செப்பினையின்  
சுவட்டா நிறையத் தவஞ்செய்த வாவென் றுணைப்புயமே.

[166]

தலம் பாராட்டல்  
மயல்புக்க நெஞ்சுக் கயல்புக்க [\*1]வாறு மதுரைப்பிரா  
னியல்புக்க வெற்பி லெதிர்ப்பட்ட நாளென்னை யீடழிக்குஞ்  
செயல்புக்க கண்ணி யனகா டவிகண்டு தேம்பிநெடும்  
புயல்புக் கொளித்த துயர்சக்ர வாளப் பொருப்பெங்குமே.  
[\*1 வாஞ்]

[167]

ஆயத் துய்த்தல்

மஞ்சுக் கிணங்கும் பொழில்மது ரேசர் வரைபுகுது  
மஞ்சோற் குதலை யயில்விழி யீரெமை யாளவந்த  
பஞ்சுக் கிணங்கு மடிக்கே கிடந்து பரதவிக்கு  
நெஞ்சுக் கொருநிலை சொல்லியன் றோவின்று நீர்சொல்வதே.

[168]

மறைந்தவற் காண்டல்

விரிந்திருக் காய்நின்ற வெள்ளிமன் றாளர்பொன் வெற்பிலெம்மைப்  
பிரிந்திருப் பாரையும் போலிங்ங னேமுகம் பின்புரிந்து  
புரிந்திருப் பாருமிப் பொற்றேரூ மின்னமிப் [\*1]பூம்புனமுந்  
தெரிந்தொருக் கால்வரு மோதெரி யாதுமுன் செய்தவமே.

[\*1 பூம்புனமத்]

[169]

தோழி கையுறை காட்டல்

மகம்பார்த் தயரும் வலாரிபொற் காமலர் மாலையிதென்  
முகம்பார்த்து வாங்கி முடித்தருள் வாய்முடி மாறனுமாய்ச்  
செகம்பார்த்த நீதித் திருவால வாயர் சிலம்பிடையஞ்  
சுகம்பார்க்கு மின்சொ[ன]ல் லாய்புறந் தாழுஞ் சுரிகுழற்கே.

[170]

விருந்து விலக்கல்

திரைப்பால் வளைமுக் கெறிந்த நிலாமுத்தஞ் சிந்தியிரு  
கரைப்பாயும் வையையைந் தண்டுறை யார்கடம் பாடவிச்செம்  
மரைப்பாலுந் தேனும்பசுந்தினை மாவு மகிழ்ந்துதழைப்  
புரைப்பா னுகர்ந்தண்ண லேதங்கி யேகுள பொன்னகர்க்கே.

[171]

விருந்திறை விரும்பல்

பெருந்தாரை நெஞ்சன்றி யன்புசெய் வார்பிற விப்பிணிக்கு  
மருந்தா கியமது ரைப்பெரு மாள்செம்பொன் மால்வரையிற்  
பொருந்தாரை வேற்கணல் வீர்கொடுப் பீரெனிற் புக்கிருந்தங்  
கருந்தா தவருமுண் தோவங்கண் மாளிகை யாரமுதே.

[171]

பகற்குறி முற்றும்.

### XIII. பகற்குறிப் பிழைப்பு.

பொழுதுநீட வருந்திக் கூறல்

பொன்னந் திகிரிப் பொருப்புமண் னேமும் புரக்கவைத்த  
சொன்னந் தருமவு லிச்சொக்கர் மால்வரைத் தோகைநல்லாய்

தன்னந் தனிக்கு மெனதாவி நின்று தவிப்பதற்கு  
மின்னந் தலைவர் வருகில ராகிலிங் கென்செய்வதே.

[173]

தோழி கழறல்

துறக்கத் தவர்தொழு வார்மது ராபுரிச் சொக்கர்வெற்பி  
லறக்கற் பணையவ ரோகடப் பாருஞ் னளவிலன்பு  
சிறக்கத் தருநெஞ் சொழியநன் பாளர் திருவளத்தே  
மறக்கக் கொடுத்தனை யோவணங் கேயொரு வன்னெஞ்சமே.

[174]

தலைவியொடு பாங்கி தலைவன் வந்தமை கூறல்

கார்மணி நீழற் கடம்பா டவிக்கறைக் கண்டர்கொன்றைத்  
தார்மணி மார்ப[த்] தடங்கிரி வாயிடை சாய்த்தடங்கா  
வார்மணி யார வனமுலை யாய்நம் மவணர்வருந்  
தேர்மணி யோசை சிலம்புநஞ் சாரற் சிலம்பெங்குமே.

[175]

தலைவி பொறுத்தமை கூறல்

தானுந் தனிமையு மாகியிவ் வாறொரு தஞ்சமற்றென்  
மானுந் தளர மறந்தனை யேயிறை வாயமுதுங்  
கானுங் கமழ்கொன்றை யார்கடம் பாடவிக் கானவண்டுந்  
தேனுந் தருந்தொங்க லாயிது போலுமுன் சிந்தனையே.

[176]

வரைவுகடாதல்

வனக்கொன்றை யஞ்சடையார் மதுரேசர் வளைத்தசெம்பொற்  
கனக்குன் றிரண்டன்ன தோளன்னை லேயுன் கரும்பனையாள்  
தனக்குங் குடிமை யழகழி யாதுங்கள் சார்பினின்ற  
வெனக்கும் பழுது படாதினி நீயெண்ணி லெண்ணைநன்றே.

[177]

பகற்குறிப்புப் பிழைப்பு முற்றும்.

#### XIV. செறிப்பறிவுறுத்தல்

செவிலி மையந் தலைவற் குணர்த்தல்

நாவிக் கருங்குழல் வாசங்கண் டோவல்லி நாணயனக்  
காவிக் கடையின் விரகுகண் டோநஞ்ச யோனிமுதல்  
சேவிக்கு நாதர் திருவால வாயர் சிலம்பிலினி  
மேவித் தனிவிளை யாடலென் றாளன்னை வேலவனே.

[178]

தினைவிளைத்தமை கூறல்  
மாலாற் புரப்பதை மாற்றிவின் ணேழுமண் ணேழுமொரு  
கோலாற் றனிபுரப் பார்சொக்க நாயகர் கூடலினஞ்

சூலாய்ப் பசங்கதி ராயன்ன லேகுரல் தூங்கியநீ[ள]  
காலாய்க் கிடக்கவுங் காலங்கண் டாயெங் கருந்தினையே.

[179]

களவொழுக்கத்தை வேங்கை நீக்கிற்றெனத்  
தோழி தலைவற் குரைத்தல்

குழைபூட் டியகுறுங் கட்செவி யார்தமிழுக் கூடல்வெற்பை  
விழைபூட் டியதிருத் தோளன்ன லேகொலை வேங்கைவந்து  
மழைபூட் டியகொடுங் கண்ணியு மாக வளைந்துகொண்டா  
விழைபூட் டியகன்று மாவெங்ஙா[னே]யிங் கிடைநிற்பதே.

[180]

சிறைப்புறமாகத் தலைவி யிரங்கல்.

தாங்கத் தலைதள ருங்குலை வாழையின் றாறுசெந்நெல்  
தூங்கத் தலைமணக் குங்கூடல் நாயகர் சொக்கர்வெற்பில்  
வேங்கைக் கொழுஞ்சினை நீமுகை யாகப்பின் வெற்பரெம்மை  
நீங்கப் பருவமு மாயல ராகி நிறைவதற்கே.

[181]

தோழி சிறைப்புறமாக வருந்திக்கூறல்.

உணங்கிச் சருகு படுந்தழை யாகிலு மோலவண்டு  
பிணங்கிச் சுழலுமிச் சந்தனச் சோலை பிணங்கசுரர்  
வணங்கிச் சரணம் புகுமது ரேசர் மலையவெற்பி  
விணங்கப் பிரியு மனமெமக் காகு மிளங்கொடியே.

[182]

தினைகொய்தமை கூறிவருந்தல்

நையுஞ் சிறுமருங் கிற்றிருப் பாவையு நானுமன்றே  
கொய்யுந் தினையென் றறிந்தில மேயிளங் கூன்பிறையு  
மையுந் தவமு மதில்மது ரேசர் வரையினியில்நான்  
செய்யும் பரிசெது வோவிது வோமுன்செய் தீவினையே.

[183]

புனம்விட் டகல்வோர் புலம்பிக் கூறல்

கோடும் பிறைமவு லிச்சொக்க நாயகர் கூடல்வெற்பி  
னீடுந் தனிநெஞ்சு நின்றுரு காமல்முன் னின்றதினை  
தேடும் பசங்கிளி காளொமைத் தேடித் திகைத்துநொந்து  
வாடும் புரவலற் குத்துணை யாக வரவிடுமே.

[184]

இறைவனிலைக் கிரங்கல்

அனமென் சொலுங்கிள்ளை யென்சொலு மோவது இன்றிகல்வி  
யினமென் [\*1]சொலும்பிக னென் சொலுமோபுன வேற்றிருண்ட  
கனமென் களத்தா னார்கடம் பாடவிக் காவுடுத்த  
புனமென் சொலுமறி யேன்வந்து வாடும் புரவலற்கே.

[\*1 சொலுமிக]

[185]

தலைவற் கிடங்கூறிற்றிலமென வருந்தல்

என்னேநங் கேள்வற் கிடமுஞ்செல் காலமு மின்னதென்று  
முன்னே யறிய மொழிந்தில மேசங்க முத்தமிழுஞ்  
சொன்னே \*ர {\*ய} முதுந் தெரிசொக்கர் கூடலிற் ரோயவரு  
மன்னோ மும்வெற்றி தணுங்கண் டாலெங்ங னாகுவரே.

[186]

வறும்புனத் தழுங்கல்

மருவிற் பொலிகொன்றை போலமண் ணேழு மதுரையுந்த  
மிருபொற் [\*1] புயம்பரிப் பார்சொக்க நாத ரியல்வளர்க்கு  
மருவிச் சிலம்பு மிதனும்பொன் னாசலு மாயிருந்துந்  
திருவைப் புறந்தந்த தாமரை போலுந் தினைப்புனமே.

[\*1 பரம்புயப்]

[187]

மனமழிந்திரங்கல்

அலையுந் திருந்தி யுஞ்சந்தர் ரேகையு மாடரவ  
மிலையுஞ் சடைமுடி வெள்ளிமன் றாளர் வியன்சிலம்பில்  
வலையுங் கணியுமில் லாமலென் ணேயொரு மாலுமெண்ணெண்ண  
கலையுங் கவர்ந்தன ரோவஞ்ச ரோசிலைக் கானவரே.

[188]

பதிநோக்கி வருந்தல்

வானா டருமறி யாமது ரேசரை வந்திறைஞ்சா  
தானாடும் பேரின்ப வீடல்ல வோசந் ததமுமொரு  
வேனாக நின்று மறுகியுள் ளாசைகொண் டைழிந்து  
தேனார் குதலையின் சொல்லிசிற் றார்செலச் சிந்திப்பதே.

[189]

செறிப்பறிவறுத்தல் முற்றும்.

## XV. இரவிற்குறி.

இரவிற்குறி வேண்டல்

கொங்கைத் துணைகொண் டனங்காபி ஷேகங் குறைபடுத்து  
மங்கைப் பருவ மடந்தைநல் லாய்மது ரேசர்வெற்பிற்  
கங்குற் பொழுது புயலள காடவிக் காடுபுக்க  
கொங்கற் கொடிநெடுந் தேரையெவ் வாறின்று தூண்டுவதே.

[190]

ஆற்றது தீமையால் இரவுக்குறி மறுத்தல்

கடங்கொழிக் குங்கைப் பொருப்பொரு பாலொரு பாலடங்கா  
விடங்கொழிக் கும்பைப் பணியொரு பால்முத்த வெள்ளைநிலா

வடங்கொழிக் கும்புயத் தார்மது ரேசர் வரையிலிந்தத்  
தடங்கொழிக் கும்பகை வெள்ளமெவ் வாறண்ணல் சாதிப்பதே.

[191]

ஆறெனிதென்றல்

குலவும் பொருபரித் தேர்ச்சொக்க நாயகர் கூடலினா  
லுலவுங் கருங்கங் குலுஞ்சரி சாரலு முங்கணகை  
நிலவுங் கருணை விழிவேலு நீர்தந்த நெஞ்சும்பெற்றாற்  
பலவெம் பகையுமொரு பொருளோ மடப் பாவையின்றே.

[192]

நினக் கேதமுறத் தலைவி யிறந்து[படு]மென்றல்

வாருக் கிணங்கு முலையுமை பாகர் மதுரையிலுன்  
போருக் கடுகளி றஞ்சுமென் றாலும் பொருவரிய  
தாருக் கிணங்கும் புயழ [1] தரர்தடஞ்\* சாரனின்ற  
சூருக் கிவளஞ்சு மஞ்சுமென் னோவந்து சூழுமென்றே.  
[\*1 தரர்கடஞ்]

[193]

தலைவ னாற்றாதுரைத்தல்

வரிக்குங் குமமுலை தோயாத காதல் மதனவிடாய்  
பரிக்குஞ் சலம்புரி பாவிநெஞ் சேயிளம் பானிலவங்  
குரிக்குஞ் சடாடவி யார்சொக்க நாயகர் கூடலினான்  
தரிக்குந் தகைமைய தோமடப் பாவை தருமயலே.

[194]

தோழி யுடம்படுதல்

சணங்குங் கிணங்கு முலையிட மாகிய சொக்கர்வெற்பி  
னிணங்கக்குஞ் செஞ்சடர் வேலண்ண லேநிரை வெங்களிற்றின்  
கணங்கெட்ட டிரிய வரிதிரி சாரலிக் கங்குல்வந்தால்  
அணங்குக் கிணங்குவ தோவறி யேனு னவமதியே.

[195]

தோழி தலைவியோடு இரவுக்குறி வேண்டல்

வள்ளத் தமுதனை யாய்சிலை யாளி வடித்தமயல்  
வெள்ளத் தளவின்மை யேதுசொல் வேங்கொள்ளள வேரிவண்டு  
கொள்ளக் கமழ்கொன்றை யார்க்கூடல் வாய்நெஞ்சு கொண்டொருவர்  
உள்ளப் பவளி வருங்கங்குல் தாணொன் றுரைத்திலரே.

[196]

வருந்தொழிற் கருமைநினைந்து தலைவிவருந்தல்

மஞ்சங் கடகரி யுந்தெரி யாமல் வயவரிதன்  
னெஞ்சங் கலையுங் கருங்கங்குல் வாய்நெடும் போர்மறலி  
யஞ்சங் சரணத்த னாரால வாயி லரும்புமதிப்  
பிஞ்சும் பொருநுத லாயன்ப ரோவரும் பேறேமக்கே.

[197]

தலைவி இரவுக்குறி தேர்தல்

மறியாளர் செங்கை மழுவாளர் சொக்கர் மதுரைவெற்பர்  
குறியா நெடுங்கங்குல் வந்துளின் றாலவர் கொள்கையொன்று  
மறியாக் களவில்லை நீயறி யாத வறிவுமில்லைச்  
சிறியா ஸொருதமியே னணங்கே யென்கொல் செப்புவதே.

[198]

தலைவி இரவிற்குறி நேர்ந்தமை தோழி தலைவற் குரைத்தல்

கணைக்கோ டூவுங் கடம்பா டவியர் கனகவெற்பி  
விணைக்கோடு சீறு மிளமூலை யாளௌன ரென்ற தந்திப்  
பணைக்கோடு பாயும் புயகே சரியெனைப் பார்த்துரைத்த  
துணைக்கோல வாய்மை மறுத்துள தோவொன்று சொல்லுவதே.

[199]

இரவிற் குறியிடம் வினாதல்

மற்குன் றடுபுயத் தார்மது ரேசர் வரையிலிரு  
பொற்குன் றடுமுலைப் பூவைநல் லாய்விண் புகுந்தடங்காக்  
கற்குன் றருகுங்கள் சீறார் வருகருங் கங்குல்வந்து  
நிற்கின்ற சூழலில் நீர்விளை யாடு நிலையதுவே.

[200]

இரவிற் குறியிடங் கூறல்

மண்ணும் புனலு மறாமுடி மாதர் மதுரைவெற்பி  
லெண்ணும் பிரிவோ டிரவுநின் றாடிட மெக்கலையு  
நண்ணுங் குருசி ஸ்ருகுசென் றார்தணி நன்னெஞ்சமுங்  
கண்ணுங் கவரும் புதுமலர்ச் சோலையுங் கைதையுமே.

[201]

தாய் துயிலறிதல்

வல்லையஞ் சாத மூலையுமை பாகர் மதுரையிலோ  
ரெல்லையஞ் சாத களிமத யானை யிருளிடையே  
கொல்லையஞ் சாரல் கடந்தணங் கேருங் குரம்பைமுன்றில்  
மூல்லையஞ் சாது பரிந்திடி போல மூங்கிநின்றே.

[202]

தோழி தலைவன் வந்தமை கூறல்

தொங்கற் சடாடவி யார்மது ராபுரிச் சொக்கர்வெற்பி  
லங்கட் கயலம் புயத்திரு வேவண் டலையொழிவாய்  
வங்கக் கடலும் வளர்தாரு வங்கண் வளருமிந்தக்  
கங்குற் பொழுது துயிலெழுந் தாலுங் களிமயிலே.

[203]

இரவிற் குறியிடத்துத் தலைவியைக் கொண்டுசேறல்

காமே தகுதடஞ் சூழ்கடம் பாடவிக் காவலர்நாட்  
டாமே யினியணங் கேயின்ப வாரிநம் மன்பர்கங்குல்

தாமே வாவு மவற்கெதி ரேயிளாந் தண்டலைவாய்  
நாமே செலவுந் தவந்தந்த வரவிற்றை நாணமக்கே.

[204]

குறியிடத்து நீங்கல்

கொத்தலர் கொன்றையந் தார்ச்சொக்க நாயகர் கூடல்வெற்பிற்  
புத்தலர் கொய்து வருவலின் னேயிமைப் போதளவுந்  
தொத்தலர் மாலைச் சுரிகுழ லாயன் றுணைமுலைமே  
னித்தில மாலை நிலவினில் லா[ய்]புன்னை நீழலிலே.

[205]

குறியெதிர்ப்பாடு

திரிபுரத் தாடற் றிருவால வாயர் சிலம்பிலின்பஞ்  
சொரிபுரத் தாம வனமுலை யீர்கங்குல் தோடவிழ்க்கு  
மரிபுரத் தாமரை யோவரை யாமத்தென் னாவிதந்த  
பரிபுரத் தாமரை யோவினிப் பாவி பணிவதுவே.

[206]

கலந்துழி மகிழ்தல்

மல்லுங் குழைபுயத் தார்மது ரேசர் வரையில்வல்லிப்  
புல்லும் புளகமு மானன சோபையும் புல்லப்புல்லக்  
கல்லுங் குழையு நயமுமெய் யாத கலவியுநான்  
சொல்லுந் தரமல்ல வேயெளி தோவது சொல்லுதற்கே.

[207]

நலம் பாராட்டல்

மண்ணிற் பரக்கும் புகழ்மது ரேசர் வரையினகை  
வெண்ணித் திலத்தில் மகிழ்ந்தன மேரின்ப வீடளிக்கும்  
பண்ணிற் கணிந்த குதலையஞ் சீறடிப் பாவைகடைக்  
கண்ணிற் கிடக்கு மொருகோடி நேயமுங் காதலுமே.

[208]

விடுத்தல்

துறக்குந் தகைஞூர் தொழுமது ராபுரி[ச்] சொக்கர்வெற்பின்  
மறக்கும் படியல்ல நீ[ர்]தந்த காதல் மருங்கிறுக்கும்  
நிறக்குங் குமமுலை யீர்தலை நாளையில் நீர்பிறந்த  
சிறக்குஞ் சரோருகந் தேடுமுன் னேசெல்லுஞ் செல்லுமின்றே.

[209]

வரைவுகடாதல்

புநங்காவல் போனது கங்குலென் றாலெங்கள் பொன்னகர்யாய்  
மனங்காவல் போலல்ல வேயையர் காவல் வணங்கலர்பாற்  
சினங்காலும் வேற்கைத் திருவால வாயர் சிலம்பமற்றுன்  
றனங்காவல் கொண்டிவள் போற்றனங் காவல் சமையினன்றே.

[210]

ஊர்புகு குறி கூறென்றல்

சிங்க முழக்குஞ் சிலநெறி நீநிகர் சென்றுபுக்கா[ற]  
சங்க முழக்குஞ் தடஞ்சிலம் பாசல ராசிபுக்க  
வங்க முழக்கைத் திருமது ரேசர் வரையிலெங்கள்  
அங்க முழக்கு மிடர்க்கது காணின் றருமருந்தே.

[211]

அவனளி சிறத்தல்

காதள வானகண் ணாயவர் பால்வைத்த காதனெடும்  
போதள வாக விரித்துரைத் தாலும் பொருப்பரசின்  
குதள வாழலை தோய்வா ரழகிய சொக்கர்வெற்பி  
லேதள வாமறி யேனறி யேனிதற் கென்சொல்வதே.

[212]

இரவிற்குறி முற்றும்.

---

## XVI. இரவிற்குறி பிழைப்பு

அல்லகுறி தோழி தலைவிக் குரைத்தல்

ஓடைக் குவளையங் கண்ணியென் னோவென் றுணர்கிலமண்  
கூடைச் சடாதரார் கூடலங் கானலிற் குன்றெழுந்த  
வாடைக் கொசிய மிளமடற் றாழை வனத்தொதுங்கும்  
பேடைக் குருகொன்று துஞ்சிலகா னும்பெருங்கங்குலே.

[213]

அல்லகுறி தலைவன் சிறைப்புறமாகத் தலைவி கூறல்

வளைக்கும் பிறையர் மதுரேசர் தாளை வணங்கலர்போ  
விளைக்குஞ் சிறிய மருங்குனல் லாய்சங் கெறிதரளம்  
விளைக்குங் கருங்கழிப் புன்னையங் கானலில் வெள்ளிவந்து  
முளைக்குஞ் தனையுமென் கண்ணும்புள் வாயு முகிழ்திலவே.

[214]

காவல் கடுகுதல்

வாயறங் காகலை சூழ்மது ரேசரை வாழ்த்தவர்போற்  
பேயறங் காத பெரு[ங்]கங்குல் வாயெயைப் பெற்றெறுத்த  
தாயறங் காளிந்த ஷுருறங் காதலை சாய்த்தொருகா  
ஸீயறங் கா[ய்]துடி யேயென் கொலாமன்பர் நெஞ்சமின்றே.

[215]

காட்சியாசையினிற் களம்புக்குக் கலங்கல்

போரம் பழிய விருகுழை யோடிப் பொருதெனக்கு  
வாரந் தருகண் மடமயி லேவணங் காதவர்க்குக்  
கோரந் தருமழு வார்சொக்க நாயகர் கூடலிற்கல்  
லாரந் தருவதுண் டோகழிக் கான லலைக்கண்டலே.

[216]

தலைவி புறம்போதல் கண்டு செவிலி மையுறுதல்

வாம்பாய் பரிநெடுந் தேர்ச்சொக்க நாதர் மதுரைநறுந்  
தேம்பாய் கமலத் திருவணை யாள்துயில் சேரவிந்தப்  
பூம்பா யலுமென் புணர்முலைப் பாயலும் போலமற்று  
மாம்பா யலுமுள தோவென்ன மாய மறிகிலமே.

[217]

செவிலி தோழியை முனிதல்

ஊரார வாரந் தவிராத கங்குலி லூடுறுவத்  
தேரார வார மனையுள தாம்புணர்ச் செப்பைவென்ற  
வாராரா வார முலையுமைப் பாகர் மதுரையிலிப்  
பேரார வாரம் பெருகவென் ரோமகப் பெற்றதுவே.

[218]

அய்யச் செய்கை தாய்க்கெதிர் மறுத்துப்  
பொய்[யெ]யன மாற்றி மெய்வழிக் கொடுத்தல்

தீயாடு செங்கைத் திருவால வாயர் சிலம்பின்முன்றிற்  
போயாட வும்பக லஞ்சிநிற் பாடன்னைப் போக்கிநெடும்  
பேயாடுங் கங்குற் கடைகடந் தாளென்று பெற்றெடுத்த  
தாயா னவளுரைத் தாலினி யேனொரு சான்றிதற்கே.

[219]

செவிலியைத் தலைவன் சிறைப்புறமாகத் தோழி தலைவிக் குரைத்தல்

கடித்தா தவிழ்கொன்றை யார்கடம் பாடவிக் கானலிலோர்  
வடித்தாரை வேலண்ணல் வந்ததுண் டோவென்பன் வாய்மடிப்பன்  
அடித்தா மரையின் சுவடிதன் ரோவென்ப ளன்னைகள்ளம்  
பிடித்தா ளெனவணங் கேகிவந் தாடன் பிணைவிழியே.

[220]

இரவு வாரலென்றல்

நிறங்கடை வேலண்ண லேகங்குல் வய்வந்து நீநின்றெங்கள்  
புறங்கடை பற்றிப் பொலிவழிந் தாலுமைப் பூதமுத  
லறங்கடை நின்ற பிரானால வாயிலெம் மன்னைநெஞ்சின்  
மறங்கடை நின்றுகொண் டாலென்செய் வேனிவ் வாவினுக்கே.

[221]

பகல் வார லென்றல்

எழுங்காள கூட விடங்கால நின்றெதி ரேன்றமர்புக்  
குழுங்கால கண்டவை வேலண்ண லேயுள மொன்றுபட்டுத்  
தொழுங்காத லர்க்குற வார்கடம் பாடவிச் சொக்கர்வெற்பிற்  
கொழுங்கா விரவி யெழுங்கால் வருவது கொள்கையன்றே.

[222]

இரவும் பகலும் வாரலென்றல்

ஒருபோ தலரொரு போதையர் காவல்மற் றுன்வரவுக்  
கிருபோதும் போதல்ல காணண்ண லேகல் லிபங்குழையக்  
குருபோத ராயிருப் பார்சூட னாயகர் கொண்டவிடந்  
தருபோர் யில்விழி யாளௌங்ங னேவுயிர் தாங்குவதே.

[223]

தோழி தலைவனை நொந்துகூறல்

எவர்க்கா யினுநல் ஸறிவொரு கோடி யெடுத்துரைக்கு  
மவர்க்கா ரறிவு சொலத்தகு வாரவர் தாம்வணங்குங்  
கவர்க்கால மூவிலை வேற்சொக்க நாதர் கடம்பவனத்  
துவர்க் காமவல்லி துயரறியா ரென்கொல் சொல்லுவதே.

[224]

இரவிற் குறிப்பிழைப்பு முற்றும்.

## XVII. ஒருவழித் தணத்தல்.

அலரறிவறுத்தல்

மலர்மாலை யம்புயத் தார்மது ரேசர் வரையிலெங்கள்  
குலமாலை வல்லி குவிமுலை மேல்வஞ்சிக் கொம்பணையார்  
சிலமாலை முத்த மணிவதல் லாது தெரிந்துதெரிந்  
தலர்மாலி கைபுனைந் தாலண்ண லேயென்கொ லாவதுவே.

[225]

ஒருவழித் தணப்பு கூறல்

கூடிற் பெருகுங் குவிமுலை போல்வசைக் குன்றகன்று  
நீடிச் சுருங்கு மருங்குலைப் போற்பிறை நீரரவஞ்  
குடிச் சிறந்த முடிச்சொக்கர் மால்வரைத் தோன்றலினி  
நாடித் தெரிவை பழிபிறங் காம னயந்தருளோ.

[226]

பிரிந்தவழிக் கலங்கல்

மாகந் தரிக்கும் பிறைமுடி யாளர் வளர்மதுரைப்  
போகந் தரிக்கும் புணர்முலை யாயுயிர் போய்விடவெற்  
றாகந் தரித்திருந் தாலுநண் பாள ரறமறந்த  
சோகந் தரித்[தெ]தங்ங னேயிருப் பாரோரு தோகையரே.

[227]

ஆடிட மறந்தமை கூறல்

கோட்டும் புதிய வரிமணற் பாவையைக் கோலஞ் செய்யச்  
குட்டுந் தொடைகொண்டு வந்துநிற் பார்சொக்கர் கூடல்வெற்பிற்  
பூட்டுந் தரள வடமும்பொன் னாணும் பொறாதிடையை  
வாட்டுந் துணைமுலை யாய்மலர்க் காவு மறந்தனரே.

[228]

பெற்றவழி மகிழ்தல்

கொன்றைச் சடாடவி யார்சொக்க நாயகர் கூடல்வெற்பி  
லன்றைத் தலையளி செய்தகன் றார்குங்கு மாசலமு  
மன்றற் றொடையு நிரம்பிய வாசம் வழங்குமினாந்  
தென்றற் கொழுங்கன்றுக் கென்னகைம் மாறுகொல் செய்வதுவே.

[229]

தற்காட் டுறுத்தல்

[\*1]காளக் கவிக்கருள் வார்கடம் பாடவிக் காவிலெல்ம்மை  
யாளத் தகுநண்பர்க் கார்சொல்லு வார்குழழக் கப்புறம்போய்  
மீளப் பிறமுங் கடற்கே பிறந்து [\*2] விரைகளபத்  
தாளச் சயிலத்தின் முத்தின் சலாபந் தலைப்பட்டதே.

[\*1 தாளக் ] [\*2 விரைகளபத்] [230]

பலவகையொடு புலம்பல்

கழிக்கான லங்கம்புள் கான்கண்டல் காள்வண்டு \*காள்\* {கால்}வருடச்  
சுழிக்கா லமருங் கருநெந்தல் காள்முடி சூடித்தென்னார்  
வழிக்கா யாகிருப் பார்சொக்க நாதர் மதுரையிற்பெண்  
பழிக்கார் பரமறி யேனென்செய் தார்சென்ற பாதகரே.

[231]

மதியொடு புலம்பல்

நிலையா [\*1]வுயிர்கொண்டு நீத்தகன் றாரை நினைந்துநினைந்  
துலையா தவர்வர நாளுரை யாயும்ப ருண்ணவுண்ணத்  
தொலையாத வாரமு தாமது ராபுரிச்சொக் கர்செம்பொற்  
சிலையாளர் கண்மணி யேயவர் சூடுஞ் சிகாமணியே.

[\*1 யுயிர்கொண்டு] [232]

கடலொடு புலம்பல்

மறங்காலுங் கூரிலை வாய்மமு வாளர் மதுரைநகர்ப்  
புறக்காவல் சூழும் புரிகட லேயொரு போதுகண்க  
ஞாநங்கா துழுன்றொரு பெண்பாவி யிங்ங னுயிரழிவ  
தறங்காவ லோவரை யாய்நெநுங் கால மகன்றவர்க்கே.

[233]

கடலொடு முனிதல்

சுழித்தாரை யங்கங்கை யார்சொக்கர் தாளைத் தொழுரெனவென்  
விழித்தாரை வெள்ளஞ் சொரிதல்கண் டாயன்பர் மீண்டுசென்ற  
வழித்தாரை யுஞ்சுவ டுந்தெரி யாது மறுதிரைகொண்  
டழித்தாய் கடலுன்னை யோதிரு [\*1]மாலுக் கணையென்பதே.

[\*1 மாலக்] [234]

கானலொடு புலம்பல்

தேக்கும் [பெ]பரும்பழி வெள்ளமுங் காதற் றிரைக்கடலுங்  
கோக்கும் புறவெள்ளத் தார்பிழைப் பார்வெண் குடைநிழல்மண்  
காக்குஞ் சடையர் கடம்பா டவிருறைக் கானல்முத்தம்  
பூக்குந் தடம்புன்னை சூழ்கழிக் கானற் புளினங்களோ.

[235]

புள்ளொடு புலம்பல்

உள்ளே நிரம்பி வரம்பழி காத லொருவருக்கும்  
விள்ளே ணனவிருந் தேனிது நாள்வண்டு வீழவண்டு  
கள்ளே கமழ்கொன்றை யார்கடம் பாடவிக் கானலிற்கம்  
புள்ளே யினியடங் காதடங் காதென் பொருமலுமே.

[236]

தன்படர் பிறர்மேற் சாற்றல்

அலராகி யாவி தளர்ந்துதள் ளாடி யலைந்துகண்ணீர்  
புலராது மெய்பசந் தாய்நெய்த லேபொய் புரிந்தநெஞ்சிற்  
கலரா னவரறி யாக்கடம் பாடவிக் கானலிலன்  
பிலரா யகன்றன ரோவுன்னை யானு மிறைவருமே.

[237]

இவற்றோடு தலைவற் குரைத்தது

குனியார் வளர்பிறை [சேர்]சொக்க நாயகர் கூடல்சுற்றும்  
பனியார் மலர்ப்பொழில் காளளி காள்பெரும் பாவிபெறுந்  
தனியாக நெஞ்ச மழிந்தறை போகத் தவிப்பதெல்லாம்  
இனியா கிலுமுறை யீரெம்மை யானு மிறைவருக்கே.

[238]

உரைத்திலையென நெஞ்சொடு நொந்து கூறல்

ஆயுஞ்சொல் லாள ரபிவேகச் சொக்க ரடையலர்போற்  
றேயும்பொய் யாவியின் செய்தியெல் லாமென் செயலறிவாள்  
போயுஞ்சொல் லாள்செல்லும் பூவைசொல் லாதன்பு பூண்டநெஞ்சே  
நீயுஞ்சொல் லாதுவந் தாயினி யார்சொல்லி நிற்பவரே.

[239]

கூடலிழழுத்தல்

ஆருங் கருத்தறி வாரில்லை யேயுன்னை யன்றியன்பர்  
சேருங் கருத்துள தோவுரை யாயிடை தேயவிம்மி  
வாருஞ் செறுத்த முலையுமை பாகர் மதுரைபெற்ற  
பேருந் தரித்தனை யேமட மாதர் பெருந்தவமே.

[240]

தோழியொடு புலம்பல்

எனக்குந் தலையெழுத் திப்படி யாலெனக் கேற்றநெஞ்ச  
தனக்குங் கருடணை சிறிதில்லை யாற்புரஞ் சாய்த்தசெங்கைக்

கனக்குன்ற வில்லி கடம்பா டவியிலை கண்டுமுள்ளன்  
புனக்குஞ் சிறிதில்லை யாலுன்னை யோவென் னுயிரென்பதே.

[241]

தோழி யாற்றுவித்தல்

கவரோல முத்தலைச் சூலா யுதர்கடம் பாடவியிற்  
றுவரோ டிணாங்கிதழ் வாயணங் கேயுனைத் தோய்ந்தவன்றே  
யுவரோத ஞாலஞ் சிறிதாக வுள்ளன் புடையநன்ப  
ரவரோ பிரிந்திருப் பாரவர்க் கோநெஞ் சழிவதுவே.

[242]

ஆற்றாமை யுறுப்பு முதலியவற்றாற் கூறல்

மல்லார் புயத்தர் மதுரா புரிநன்பர் மாவின்பின்னே  
செல்லா மறுகுமென் சிந்தனை போலெனைத் தேற்றுமிந்தச்  
சொல்லா விழாமந்துபிர் கொண்டிருந் தாலுந் துணைக்கவளை  
நில்லா ததற்கென்செய் வேணனங்கேயென்கொ னீசொல்வதே.

[243]

மாலைப்பொழுது கண்டிரங்கல்

மைம்மாலை வேல்விழி யீரன் பிலாத மவுண்டொராரு  
கைம்மா றிதற்கிணி யென்செய்வ ரோவறு கால்வருடுஞ்  
செய்ம்மாலை மார்பர் [\*1] திருவால வாயிலென் றீவினைபோ  
விம்மாலையும்பொரு தென்செய்ய வோவந் தெதிர்ப்பட்டதே.  
[\*1. திருமாலை.]

[244]

இரவீ னீட்டம்

கற்றைச் சடிலர் கடம்பா டவியிலிக் கங்குலைநா  
னற்றைப் படுகங்கு வென்றிருந் தேனென் னளவிலிந்த  
வொற்றைத் திகிரியஞ் செல்வனெங் கேபுக் கொளித்தனனோ  
விற்றைப் படுங்கங்கு லோகஞ்ச மோனிக் கிடுங்கங்குலே.

[245]

தோழி யோடு வீட்டுயிர்த் தழுங்கல்

ஆயந் துயரி னியல்பறி யாளென் னியலறிந்த  
நீயுங் கவலுமென் னெஞ்சரி யாய்கங்கை நீர்ப்பெருகித்  
தோயுஞ் சடாடவி யார்சொக்கர் தாளைத் தொழாதவர்போன்  
மாயும் படியன்றி யாரறி வாரென் மயல்வெள்ளமே.

[246]

நொந்து தோழி மொழிதல்

மூஞங் கொடுங்கனல் வெண்ணைக யால்முப் பாழுங்கண்ணால்  
வேஞும் படவென்ற வெள்ளிமன் றாளர் வியன்சிலம்பி  
னாஞங் கலவி யனுராக போக நலந்தருவார்  
குஞந் தெரிந்தன மாவினி யேதென்று சொல்லுவதே.

[247]

ஒருவழித்தணத்தல் முற்றும்.

---

### XVIII. வெறியாட்டு.

செவிலி தலைவி மெலிவகண்டு ஜயற்று மொழிதல்

விழியும் பசந்து கழைத்தோ ஸிணையு மெலிந்துதளர்ந்  
தழியுந் தனிநெஞ்ச மாகிநின் றாள்வையை யாறுசென்ற  
வழியுந் தமிழ்மணக் கும்மது ரேசர் வரையிலின்னம்  
பழியுந் தரவொழி யாதென்செய் தாள்குலப் பாவையின்றே.

[248]

கட்டுவிச்சியை வினாதல்

முலையோ பசலைமற் றோவறி யேன்றான் முகிழ்ந்ததின்றென்  
சிலையோ வெனும்புரு வத்திருப் பாவைக்குச் செங்களப  
மலையோ வெனுமுலை யாரோரு பாகர் மதுரையிலுன்  
கலையோ தெளிந்ததம் மேவந்த மாயமென் கட்டுரையே.

[249]

கட்டுவிச்சி கூறல்

பீலிச் சுமடு சடைக்கா டணிந்துதிர் பிட்டருந்திக்  
கூவிக்கு மண்சுமப் பார்சொக்க நாயகர் கூடல்வெற்பி  
லாலிக்கு மஞ்செஞ்யுஞ் செயவா ரணமு மயிலுமுறச்  
சாலிக்கு ணின்று சுழலுமென் னோகுறி சாற்றுவதே.

[250]

வெறியாடுசென்றல்

செறியால கண்டர் திருவால வாயர் [\*1]சிலம்பில்வினை  
வறியாள் துயருக் கருமருந் தாவ தளவறியா  
மறியா ருயிரிவ ஞக்குபி ராய[வ]ரமுருகன்  
வெறியா டுவதன்றி வேறுமுன் டோசில மெய்மருந்தே.

[\*1 சிலம்பில்வழை]

[251]

வெறியாட்டிடத்து வெருவிக் கூறல்

குராடல் மூவிலை வேற்சொக்கர் கூடவந் தொன்மரபுக்  
கேரா வெறியென்னை யேற்குமென் றாளென் ணிடரிதனாற்  
நீரா தெணிலய லாரென்சொ லாரின்று தீருமென்றாற்  
கூராடல் வேலவர் கொள்கையென் னாமென்று கூறுவதே.

[252]

தலைவி தோழிக் கறத்தொடு நிற்றல்

துதிக்குஞ் சதுமறை யார்சொக்கர் மால்வரைத் தோகைமுன்னா  
மதிக்கும் புனத்தில் வழங்கிய நான்மதம் பாயவந்து

சதிக்குங் கடகரி கையற்ற சோரித் தடவருவி  
குதிக்கும் புனலிற் குளித்தளித் தானொரு கோளரியே.

[253]

வெறி விலக்கல்

மருமுகங் கொண்டதன் டார்ச்சோக்க நாதர் மதுரைவெற்ப  
ரொருமுகங் கண்டு தெளிவதல் லால்வெற் புருவத்தொட்ட  
பொருமுக வேலண்ண லோராறு செவ்வியம் பூங்கமலத்  
திருமுகங் கண்டு தெளிவதுண் தோதுயர் சேயிழைக்கே.

[254]

தோழி செவிலிக் கறத்தொடு நிற்றல்

குருமலர்க் கோதைவென் வேற்சொக்க நாயகர் கூடற்செந்தேன்  
றருமலர்க் காவி லிவளாரு ளாண்மைத் தடங்கணல்லாய்  
மருமலர்க் கோயிலவ் வண்டலம் பாவையை மற்றொருபாற்  
றிருமணக் கோலம் புகுத்துநின் றானொரு செம்மலுண்டே.

[255]

செவிலி நற்றாய்க் கறத்தொடு நிற்றல்

பொற்பா லிவளாரு பேதையென் றாலும் பொருவரிய  
கற்பா லருந்ததி யுந்தர மோகட் செவிபுனைந்த  
மற்பா வியபுயத் தார்மது ரேசர் வரையணங்கே  
யிற்பா மரபின் மணிவிளக் காநமக் கெம்மனையே.

[256]

வெறியாட்டு முற்றும்.

### XIX. வரைவு முடுக்கம்.

ஒருவழித் தணத்துவந்த தலைவனொடு தோழிபுலந்துகூறல்

காயுங் கவட்டிலை வேற்சொக்க நாதர் கடம்பவனத்  
தாயுங் கலவி யமுந்திய நாள்நெடுஞ் சுழன்றுபட்டுத்  
தோயும் பருவக் கரும்பைநண் பாகழைத் தோளகன்று  
போயுந் தரித்தனை யோதரி யாரன்பு பூண்டவரே.

[257]

அயன்மண முரைத்தல்

வாளைப் பொருகண்ணி தன்மணம் பேசி வரைபொருளு  
நாளைத் தருகைக்கு நாஞுமிட் டாரிசை நாவலர்க்கு  
வேளைப் படுசொக்கர் வெள்ளிமன் றாளர்வெற் பானமற்றுன்  
றோளைப் பிரிந்துயிர் வாழ்வதெவ் வாறிவள் சொல்லெமக்கே.

[258]

முலைவிலை கூறல்  
கொலைக்குத் தலைப்படுஞ் சூலா யுத[ர்]சொக்கர் கூடலிலுள்  
ஸிலைக்குத் தரமென்று சொல்வதல் லாது நிரைநிரைவண்

தலைக்கச் சுரிகுழல் வல்லிமுத் தார மலம்புமிள  
முலைக்குத் தரமல்ல வேயண்ண வேநெடு முதன்டமே.

[259]

தலைவ னாற்றாதுரைத்தல்

தோயந்துளூம்புஞ் சடைச்சொக்கர் தாளைத் தொழாதவர்போல்  
மாயம் புகுந்தடங் காமன மேயரை மாத்திரையிற்  
காயந் தனதென்னு மாவியொப் பாகவிக் கண்ணிதந்த  
நேயந் தனதென்று நின்றயர்ந் தாயென் னினைவனக்கே.

[260]

வரைவுமுடுக்கம் முற்றிற்று.

## XX. உடன்போக் கொருப்படுத்தல்

தோழி தலைவற்குத் தலைவி கருத்தறிவித்தல்

சுரும்பாடு கொன்றையந் தார்ச்சொக்கர் மால்வரைத் தோகைநெஞ்சந்  
தரும்பா வனையென்ன தாமறி யேன்வண்டு தாதருந்த  
வரும்பா யலில்வளர் வண்டலம் பாவையை மார்பிலணைத்  
தரும்பா முலைகொடுத் தஞ்சன வார்புன லாட்டின்ளே.

[261]

தலைவன் அதரதியல்பு கூறி மறுத்தல்

வெல்லுங் [\*1]கொடிவிடை வெள்ளிமன் றாளர்பொன் மேருவெற்பும்  
வல்லும் பொருத வனமுலை யாய்கட வாரணமுங்  
கல்லுங் குதிகொண் டுருகும்வெம் பாலைக் கடங்கடந்து  
செல்லும் படிவல்ல தோதிருப் பாவைசெஞ் சீற்றியே.

[\*1 கொடியிடை]

[262]

ஆதரங் கூறல்

கள்ளாந் தருகயற் கண்ணிவெம் பாலை கடப்பதற்கு  
னுள்ளங் கவலைப் படுவதென் னோபகை யோடவென்று  
துள்ளாம் பொருவிடை யார்சொக்கர் மால்வரைத் தோன்றலருள்  
வெள்ளந் தலைப்படும் [\*1] போதெளி தாமந்த வெஞ்சுரமே.

[\*1 போதென]

[263]

பிரியின் உயிர்வாழ ளென்றல்

குருக்குஞ் சிறுபிறை யார்சொக்க நாயகர் கூடலன்னார்  
பெருக்கும் பழிபொறுத் தாற்றுமென் றாலுமுன் பிள்ளைவண்டா  
மருக்குங் குமபுய முந்திரு மார்பு மறந்துயிர்கொண்  
டிருக்குந் தகைமைய ளோவண்ண வேயென் னிளாங்கொடியே.

[264]

உடன்போக்கைத் தோழி தலைவிக் கறிவித்தல்

ஆன்பா ஸருந்துங் கிளிகன்று தேடி யழுங்கவரி  
மான்பாலு நாளை யருந்துமென் றார்வரி வண்டுமூரல்  
கான்பாயு மாலைக் கடம்பா டவியிறைக் கானவெற்பில்  
மீன்பாயும் வேல்விழி யாரன்பர் காதல் விளைவதுவே.

[265]

தலைவி வருந்திக் கூறல்

காம்போடு காம்பள விக்கடுங் கானங் கனல்கொளுந்தி  
வேம்போ திடைநின்ற மானமும் பாலை விசைபரியின்  
வாம்போர் வயவர் மதுரேசர் தாளை வணங்கலர்போற்  
றாம்போ கவுநெஞ்சு[சு] சென்றதந் தோநந் தலைவருக்கே.

[266]

கற்புநிலை கூறி ஒருப்படுத்தல்

மற்புக் கலம்பெறு கோனாளர் சொக்கர் மதுரைவளை  
விற்பக் கணிபுரு வத்திரு வேபெண் விரும்பியநாண்  
பொற்புக் கயல்படும் பேருள ராகிலும் பூண்டதங்கள்  
கற்புக் கயல்படும் பேருள ரோகுலக் கன்னியரே.

[267]

நாண்டி[வு]க் கிரங்கல்

கொள்ளத் தகுமட நாண்குலப் பால்வருங் கோதையர்க்கு  
மெள்ளக் களைய விதித்தில வேமெய் யுணர்ந்தவர்க்கு  
வள்ளத் தமுதர் மதுரா புரிக்கற்பு வந்துவந்து  
தள்ளத் தளர்ந்து தளர்ந்தழி யாநின்று சாதித்ததே.

[268]

தலைவி யுடன்போக் கொருப்பட்டுக் கூறல்

காமாரி வேரிக் கடம்பா டவிமலர்க் காவினறுந்  
தேமாலை யோதிச் செழுந்திரு வேயித் தெரிவையர்முன்  
னேமாறி வம்பல ருக்கிலக் காகி யிராமலின்று  
போமா றொருப்பட்ட நெஞ்சல்ல வோமறம் பூண்டநெஞ்சே.

[269]

தலைவி போக்குடன்பட்டமை தலைவற் குரைத்தல்

மழுவிற் பொலிகரத் தார்சொக்க நாதர் மதுரைநனாட்  
பெழுவிற்பொலிதிருத்தோளன்னலே கொள்ளளயிற்றுவண்டு  
கொழுதிக் குழல்புறஞ் சோரமைமாரி கொழிப்பவென்னைத்  
தழுவித் தழுவித்தழும்புகொண்டாள்மைத் தடங்கண்ணி யே.

[270]

வண்டற் கையடை

தொழும்போ தருக்கருள்வார்சொக்கர்கூடற் சுழிக்கழிவாய்க்  
கொழும்போ தவிழுந் தடங்கைதை காள்குட பாலிரவி

விழும்போது துண்ணென்று வண்டலம்பாவை விஸித்துவிம்மி  
யழும்போ தரவணைப் பீர[ஸியால்]வந் தருகிருந்தே.

[271]

தோழி குறியிடங் கூறல்

மையுண்ட கண்டர் மதுரேசர் தாளினை வந்திறைஞ்சார்  
பொய்யுண்ட நெஞ்சிற் புகுமிருள் வாயிளம் பொங்கரிலுன்  
மெய்யுண்ட நெஞ்சின் விரும்பிய காதல் விளைவதற்கு  
நெய்யுண்ட கூரிலை வேலண்ண லேவந்து நின்றருளே.

[272]

தலைவியைத் தோழி குறியிடத்துக் கொண்டுசென்று  
தலைவருக்குக் காட்டியுரைத்தல்

விள்ளாத காதலுன் மின்னனை யாளன்னை மெய்யுணர்ந்து  
கொள்ளாது கங்குலில் வந்துநின் றாள்சொக்கர் கூடலிளம்  
புள்ளார வாரந் தருமுன்ன மேயேம் புரவலனீ  
துள்ளா நடவு பரிநெடுந் தேர்செலத் தூண்டுகவே.

[273]

தோழி தலைவியை ஒம்படுத்தல்

கங்குற் சுருளை நிகர்த்தற லோதி கலைநிரம்புந்  
திங்கட் கதிரின் விரியுமந் நானுந் திளத்துமையாள்  
கொங்கைக் கிளகும் புயடு தார்சொக்கர் கூடல்வெற்பா  
மங்கைப் பருவ மெனவிரும் பாயிந்த வல்லியையே.

[274]

வழிப்படுத் துரைத்தல்

திருவே திரைபெற்ற தெள்ளமு தேயுமைச் செல்லவிட்டிங்  
கொருவே னுயிர்தரித் தாற்றும தோவிறந் தோடிவரு  
மருவே தனைதவிரப் பாரால வாயி லலாடக்கி  
வருவே னொளித்தவெய் யோனலை யாள வருமுன்னமே.

[275]

உடன்போக் கொருப்படுத்தல் முற்றும்.

## XXI. உடன்போக்கு

[சுரத்தி]டைக் கொண்டேகல்

களினக் கமழ்கொன்றை யார்கடம் பாடவிக் கானலிளம்  
புளினத் தனமென்னும் பூந்திரு வேநறும் போதவிழ்தேன்  
றுளிநக் கொழுகும் பொழிலிருப் பாலுந் துயரகற்ற  
நளினப் பரிபுரப் பாதங்கன் றாம னடந்தருளே.

[276]

### உடன்போக்கு

தமர் வருவரென் றஞ்சிய தலைவியைத் தேற்றல்  
விளையுங் கதிதந்த வெள்ளிமன் றானர் வியன்கிரிநாட்  
டலையுங் கிளைவண் டலைகுழ லாயென் னடுசிலைக்கால்  
வளையும் பொழுது புறஞ்சாய்வர் கோடி மறவர்மற்றுன்  
கிளையும்பொரினுமஞ்சேனஞ்சவேணாருகேண்மைகொண்டே.

[277]

### சுரத்திடை நலம்பாராட்டல்

மல்லொன் றிருபுயத் தார்மது ரேசரை வாழ்த்தலர்போங்  
கல்லெலன்ற பாலைக் கொடுமைகண் டாய்கணி வாயழுது  
மெல்லெலன்ற கொங்கை யிளாந்ருந் தந்து விடாய்தணிய  
நில்லென் றருளணாங் கேயன காடவி நீழல்தந்தே.

[278]

### கண்டோர் விருந்து விலக்கல்

மாதையும் பார்திரு மாதையும் பாரிந்த மாதினடிப்  
போதையும் பார்சென்ற போதையும் பார்பொற் பொருப்பையும்பார்  
சூதையும் பாரென் றெழுமுலை யாளன்பர் சொக்கர்வெற்பில்  
யாதையும் பாரண்ண லேயெண்ண மேதெரிந் தேகுதற்கே.

[279]

### தலைவன் தலைவிக்கு தகரணிமை கூறல்

குழைக்கா னிடையிடை யேயிரு பாலுங் குலைவிழும் நெந்ற  
றமைக்கான மித்தனை யுங்கடந் தால்வண்டு கால்பரப்பித்  
தமைக்கா னிசைக்குங் குழலணாங் கேசொக்கர் சந்தனப்பூ  
மமைக்கா ரணிபொங் கருந்தமிழ் நாடு மதுரையுமே.

[280]

### தலைவன் தலைவிக்கு நகர்காட்டல்

தேம்பாய் கழனித் திருவால வாயர் சிலம்பிலினி  
நாம்பாலை விட்டு நகர்புகுந் தேமண் நாறுபச்சைக்  
காம்பாடு தோளியுன் மங்கல நாணுங் களமுந்தந்த  
பூம்பாளை வீசிளம் பூகா டவிநம் புறநகரே.

[281]

### பதிவள முரைத்தல்

கொத்தம்புயமலர்க் கோதாயுன்பொன்னடிக் கொப்புளங்கொ  
ளத்தஞ் செலமுன் விதித்தன வாயினு மாகமத்தின்  
சுத்தம் பயில்சொக்கர் கூடலும் வீதியந் தோரணமு  
முத்தம் படுதிரு வாசலுங் காண முயன்றனமே.

[282]

### உடன்போக்கு முற்றும்

-----

## XXII. தாயர் புலம்பல்.

செவிலி தோழியி வினாதல்

நற்றா[ய்] மனமுமென் ணெஞ்சும்பின் ணாக நடைபயிலும்  
பொற்றா மரைமங்கை போனதெங் கேபிறைப் போதணிந்த  
வற்றா நதிச்சடை யார்மது ரேசர் வரையில்வளை  
விற்றா வியநுத லாயென்கொ ணீகொண்ட வேதனையே.

[283]

தோழி யறத்தொடு நிற்றல்

மருளாத கற்பு மரபுமென் ணாது மனம்பொருந்தப்  
பொருளாசை யையர் புரிதல்கண் டாளன்பு பூண்டவருக்  
கருளாளர் நம்பெரு மாளாவ வாய ரணிவரையிற்  
சுருளா ரளகத் திருப்பாவை யென்கொல் துணிந்தனளே.

[284]

செவிலி தலைவி தொழி[ல்] நினைந்திரங்கல்

முகைத்தா மரைவிரிக் குங்கதி ரோனை முழுதுங்கண்டு  
திகைத்தாடன் சீறடிக் குந்திகைத் தாணறுந் தேனொழுகும்  
வகைத்தாம நீண்முடி யார்மது ரேசர் வரைவடவைத்  
துகைத்தா ளலைப்பரப் புஞ்சரம் போன கரிகுழலே.

[285]

செவிலி தலைவி பருவம் நினைந்திரங்கல்

துப்பிற் றிகழும் வரிமணற் பாவையைத் தோழியர்பா  
லொப்பிக்க வாவென்றமைத்துநிற் பாள்கொல்லுலைமுகவாய்க்  
கப்பித்த மூவிலை வேற்சொக்க நாதர் கடம்பவனத்  
தெப்பித் தெனவறி யேன்சரம் போகவு மெண்ணினளே.

[286]

செவிலி நற்றாய்க் குரைத்தல்

முலைவாய் நழுவிற் றழுவியெய யாதழ மூண்டுனெஞ்சு  
கலைவான் முதுக்குறை வேதுசொல் வேன்வெண் கதிர்பரப்பும்  
மலைவாணர் மாறர் மதுரா புரிநம்மை வாடிநின்று  
குலைவா யெனவி [ட்] டருந்ததி நாணக் குறித்தனளே.

[287]

நற்றாய் புலம்பல்

துஞ்சுந் துயிலொழிந் தன்னையெங் கேயென்று சொல்லிநினைந்  
தஞ்சுஞ் சிறுகிளிக் கேதுசொல் வேனரும் பும்பிறையு  
மஞ்சுந் தவழு மதில்மது ரேசர் வரையழுது  
நஞ்சுந் தருமயற் கண்ணிவெம் பாலை நடந்தனையே.

[288]

செவிலி கற்புநிலை கூறித் தேற்றல்

சுழிக்கும் புனவி வெடுத்தளித் தானொரு தோன்றல்கைம்மா  
றளிக்கும் புதுநினை வுக்கரு கான தருந்தமிழைக்  
கொழிக்குந் திருந்தி யார்கூடல் மாதுங்கள் கொள்கையெல்லா  
மொழிக்கும் பரிசல்ல வோவல்லி போக வொருப்பட்டதே.

[289]

நற்றாய் மழைமுகிற் பரவல்

புயல்கா ஞமக்குப் பொறாமையுண் டாகிலும் பூங்குழல்கண்  
டயல்காய்வ துங்க ளரிவல்ல வேயய னாரைத்தொண்டர்  
செயல்காணுங் கூடற் றிருவால வாயர் சிலம்பிற்சென்று  
கயல்காயுங் [\*1] கண்ணி தனக்கிடு வீர்நிழற் காவணமே.

[\*1. கண்களினக்கிடு]

[290]

நற்றாய் புட் பரவல்

மண்பா வியசடை யார்மது ராபுரி வள்ளவுமென்  
பெண்பாவி யும்வர நீகரைந் தாலுனைப் பேணியுண  
வுண்பா யெனமேம் பலிதரு வேண்பின்னை யுன்னிரண்டு  
கண்பாவை யும்பெறு வாய்கிளை பேணுங் கருங்கொடியே.

[291]

நற்றாய் வேதியரை நிமித்தம் வினாதல்

ஆலைத் தடவயல் சூழால வாய ரடிதொழுமுக்  
காலைக் கடனரி யந்தணர் காள்மை கலந்தகன்ற  
வேலைத் தடங்கண்ணி யுஞ்சிலைக் காளையு மீளவந்து  
மாலைப் புதுமணஞ்சு செய்வதுண் டோவென் வளமனைக்கே.

[292]

தாடத் துணிதல்

வடிக்கே வடிவு தருங்கணல் வாயுன் மயிலையொரு  
கொடிக்கே தருவ னினிவருந் தேவுமை நோற்றுப்பெற்ற  
கொடிக்கே யிணங்கும் புயழ தரர்சொக்கர் தூண்டும்விடை  
யடிக்கே யமைந்ததன் நோகட லாடை யகவிடமே.

[293]

தாயர் புலம்பல் முற்றும்.

### XXIII. செவிலி கூற்று.

கழையொடு வெறுத்தல்

கண்பெற்ற நெற்றிக் கடவுள்ஸ லாதொரு காலமுநீ  
பெண்பெற்ற பேறல்ல வேகழை யேவெண் பிறையொடந்தி  
விண்பெற்ற செஞ்சடை வெள்ளிமன் றாளர் வியன்கிரியென்  
பண்பெற்ற சொல்லி பதம்பெற்றபேறொன்றும் பார்த்திலையே.

[294]

குரவொடு வெறுத்தல்

வண்டோ லுறுத்த வறங்கினை யோவென் மயில்வரவு  
கண்டோ [?] கயிலுட் [1] கரைந்தனை யோமழக் கார்தவழ  
விண்டோய் நெடுமதில் வெள்ளி மன்றாளர்பொன்வெற்பிலெது  
கொண்டோ தடுக்கிலை நீவெறும் பாவை கொடுங்குரவே.

[\*1. கரைந்திலவோ.]

[295]

சுவடு கண்டிரங்கல்.

அந்தச் சுவடன்னைல் விற்கோடி நாணிட்ட தம்புபட்ட  
தந்தக் கடாசலம் பட்டதிங் கேழுத்தி தங்குமா  
விந்தச் சரணத்தர் வெள்ளிமன் றாளர்தம் மேருவெற்பி  
விந்தச் சுவடென் மடந்தைகண் மாரி யிடைநின்றதே.

[296]

சுரத்தியல் கண்டு வருந்தல்

தீராக் கடுங்கனல் தன்னுரு மாறித் திரையடங்கப்  
பாராய்ப் பரந்தவெம் பாலையி லேவெம் பராகமெழுத்  
தூராப் பகைதூரக் குஞ்சொக்கர் மால்வரைச் சூதளக்க  
வாராத் தடங்கண்ணி யோவடித் தாமரை வைப்பதுவே.

[297]

செவிலி புணர்ந்துடன் வருவாரை வினாதல்

உனைப்போ லொருதிரு வந்திரு வேயுன் னுயிரனையான்  
றனைப்போ லொருவனும் வந்ததுண் டோசினைச் சங்குளைந்து  
மனைப்போத வீதி புகுமது ரேசர் வரையிலிந்த  
நினைப்போ ரூளஞ்சுடும் வெவ்வழற் பாலை நிலங்கடந்தே.

[298]

செவிலிதனக் கெதிர்வருவோர் சூறல்

எதிராய் வருந்திரு வேயிது நேர [\*1]மினங்களப  
முதிரா முலைவல்லி யுஞ்சிலைக் காளையு மூரிமுன்னீர்  
அதிரால காலமுண் பாரால வாய ராசிருக்கும்  
மதுரா புரியிளம் பூங்கா டவிசென்று வைகுவரே.

[\*1 மினங்களப ]

[299]

முனிவரை வினாதல்

கவளக் கடகளிற் றார்சொக்க நாதர் கடம்பவனத்  
தவளப் பொடியணி யுந்தவத் தீர்தன் றனிமருங்குல்  
துவளத் துவள விருதன பாரஞ் சுமந்துவரு  
மவளைக் குருசில்பின் கண்டதுண்டோ விவ் வருஞ்சுரத்தே.

[300]

வேதியரை வினாதல்

மண்பா வியபுயத் தார்மது ரேசர் வடித்தமறைப்  
பண்பாடு நீதிப் பழுவல்வல் லீர்பெற்ற பாவினைய  
வின்பாடும் வேலைய நீரழற் பாலையில் மெல்லடிப்பூம்  
பெண்பாவை வந்ததுண் டோசிலைக் காளையைப் பின்பற்றி யே.

[301]

உலகியல் கூறி மறுத்தல்.

வடித்தாரை வேல்விழி யாய்நறுங் காவி மலரெடுத்து  
முடித்தார் தன்பயன் கொள்வதல் லால்மண் முழுநுங்கொண்ட  
கொடித்தாம நீள்புயத் தார்சொக்கர் கூடற் சுனைகளும்பின்  
பிடித்தா தரிப்பதுண் டோமக வாசை பெரும்பிழையே.

[302]

செவிலி கூற்று முற்றும்.

#### XXIV. மீட்சி.

பின் சென்ற தலைவிவருத்தங் கண்டு தலைவன் மீட்சி கூறல்

தேடற் கரிய திருவேயுன் பூவையைத் தேடிநெஞ்சில்  
வாடற் கவலை யொறுமறு காலும் வயப்புரவி  
யாடற் கொடிநெடுந் தேரால வாய ராசிருக்குங்  
கூடற் றடம்பொழில் சூடுங்க ணாடு குறுகுவமே.

[303]

மீண்ட தலைவிக்குத் தலைவன் வளங்கர் காட்டல்

பூம்பாளை யுஞ்செழுங் காவியம் போதும் புனைதிருவே  
மேம்பாடு பூணு மிளமரக் காவிது மீனவற்கு  
வாம்பாய் பரியிடு வார்மது ரேசர் வரையிலிணைக்  
காம்பாடு தோளணங் கேயது போய்நுங் கடிநகரே.

[304]

மீண்ட தலைவி தன்வரவை யாயத்தார்க் குரையுமென  
அந்தணர்க் குரைத்தல்

செந்தே னலங்கற் றிருவால வாய்நகர் சென்றானார்  
தந்தே சுரைக்குஞ் சதுமறை யீர்தந் தயாவடங்கப்  
பைந்தே னலர்கொய்ய வுஞ்சனை யாடல் பயிலவுநான்  
வந்தே னெனவுரை யீரென தாய மடந்தையர்க்கே.

[305]

தலைவி மீண்டமை கண்டோர் தோழிக்குரைத்தல்

செய்க்காவி நாறுந் திருவால வாயர் சிலம்பில்வல்லி  
யெக்கால மிந்த வுவகைபெற் றாய்நெட் டிதழ்விரிந்த  
மைக்காவி யங்கண்ணி யுஞ்சிங்கக்க காளையும் வந்துநகர்  
புக்கா ரினியெய்து மோவொரு நாளிப் புதுவிருந்தே.

[306]

தோழி சுரத்தியல் வினாதல்

குழலாற் றருமின்சொற் கோமள மேயக் கொடுஞ்சாத்தின்  
அழலாற்றி யேந்டந் தாயரு[ள்] கூர்வெள்ளி யம்பலத்தே  
சுழலாய்ப் பரிவுகொள்வார் சொக்கர்தாளைத் தொழார்புரம்போ  
னிழலாற் றிடையிலை யேயிளைப் பாறவு நிற்கவுமே.

[307]

தலைவி தோழிக்குச் சுரத்தியல் புரைத்தல்

மண்ணெளிக் கும்புயத் தார்மது ரேசர் வரையில்வண்டு  
பண்ணெளிக் குங்குழற் பாவைநல் லாய்கடற் பாரிலொரு  
வின்ணெளிக் குந்தரு நீழலொப் பான விடலைதருந்  
தண்ணெளிக் கெந்தத் தழற்சர மாகிலுந் தண்ணென்னுமே.

[308]

மீட்சி முற்றும்.

உடன்போக்கு முற்றும்.

----

## XXV. வரைபொருட் பிரிவு.

வரைபொருட்குப் பிரிகின்றமை தலைவன்  
தோழிக் குரைத்தல்

சீறுந் தழற்சரஞ் சென்றணங் கேநுமர் சிந்தைசெய்து  
கூறும் பொருளனைத் துங்கொணர் வேங்கொடிக் கூடைமண்ணு  
மாறும் படச்சுமப் பார்மது ரேசர் வரையில்வல்லி  
யாறும் பரிசுரைத் தாற்றுவிப் பாய்சென் றருகிருந்தே.

[309]

தோழி தலைவனை நீயே கூறென்றல்

குருநாண் மலர்த்தொடை யார்சொக்க நாயகர் கூடற்செம்பொன்  
றருநா ணுமருவக் குந்திரு நாளத் தமனியங்கொண்  
டொருநா ஸெனினும் பிரியே னெனவு முரைத்தண்ணை  
வருநாஞங் கூறிலன் றோதெளி வாஞன் மடமயிலே.

[310]

தலைவன் தோழி யோ டாற்றுவித்தலரிதெனப் பிரிதல்

விரியுஞ் சடைமுடி வெள்ளிமன் றாளர்பொன் மேருவெற்பிற்  
சரியுஞ் சுரிகுழற் றைபனல் வாய்மெய் தழுவியன்பு  
புரியும் பொமுதுகை சற்றே நெகிழப் பொறாதவல்லி  
பிரியும் பரிசுரைத் தாலெங்ஙவ னேயுயிர் பேணுவதே.

[311]

தலைவன் வரைபொருட்குப் பிரிந்தமை  
தோழி தலைவிக் குரைத்தல்

போகப் புளக் முலைப்பொருப் பாளும் புரவலரின்  
றேகத் துணிந்தகன் றாரணங் கேதிசை யெட்டுமெட்டி  
மாகத் தளவும் புகழ்மது ரேசர் வரையினிமா  
தாகத் தனந்தரு மாறு தனி நெறியே.

[312]

தலைவி புலம்பல்

வீறாக்கி நின்று வியனாடு வோர்வெள்ளி வெற்பிலிங்கு  
னாறாத் துயர்கொண் டொழியுநெஞ் சேபொரு ஸாதரிப்பார்  
பேறாக் குவதன்றி யின்றுநண் பாளர் பிரிவநம்பால்  
மாறாக் கலவி தருவதென் றாலென் வருந்துவதே.

[313]

பருவங் கண்டிரங்கல்

தீவந்த செங்கைத் திருவால வாயர் சிலம்பிலின  
வேய்வந்த வெள்வளைத் தோளணங் கேகடல் வெள்ளமொண்டு  
தோய்வந் ததிர முழங்கியந் நாள்வந்து சொன்னகொண்டல்  
போய்வந்த தின்னமும் வந்திலர் காணம் புரவலரே.

[314]

தோழி தலைவன் வரவுரைத்தல்

வேர்வந் தணிந்த திருநீ றிலங்க வியனடஞ்செய்  
வார்வந்து துங்க வனமுலைப் பாகர் மதுரைவெற்பிற்  
கார்வந்த தென்று கலங்காகொ ஞுன்னைக் கலந்தகன்றார்  
தேர்வந் ததுதிரு வேயினி வேறென்கொல் சிந்தனையே.

[315]

தலைவி மணமுரசொலி கேட்டு வருந்தல்

வேலிக் கிடைமள்ளர் செஞ்சாலி முற்றி விளைவளவுஞ்  
சூலிக் கெறிமது ரைச்சொக்கர் மால்வரைத் தும்பிவென்றும்  
பாலிக்கும் வேலவர்க் கோவன்றி யேயையர் பாலவர்க்கோ  
வாலிக்கு மிந்த முரசெவர்க் காகநின் றார்க்கின்றதே.

[316]

தோழி நிதிவரவுரைத்துத் தலைவியைத் தெளிவித்தல்.

முறைநின் றடுகரி முன்னின்ற காளைக்கு முன்றிலினின்  
றறையுங் கடிமுர சாரணங் கேநச் சராவுமதிக்  
குறையுந் திகழ்முடி யார்கூட னாயகர் கூடலர்தந்  
திறையுங் கொணர்ந்துதந் தாரிது காணுன் றிருமணமே.

[317]

வரைபொருட் பிரிவு முற்றும்.

\* களவு முடிந்தது.\*

-----

## 2. கற்பு.

### I. மணவணி

தகரணிமீ னேன்றல்

கடம்பா டவிச்சொக்கர் கண்ணிநன் னாட்டன்ன கண்ணிமண  
முடம்பா டணிமூர் சார்க்கின்ற தாலமு தூறுநிறை  
குடம்பா ரியுமணி மாளிகை கோடியுங் கோவைமுத்த  
வடம்பா டலம்பு நெடுந்தோ ரணநடும் வாசலிலே.

[318]

எரிவலஞ் செய்ய மியல்புகண்டு தோழி யுரைத்தல்

கொத்தார மாலை முடிச்சொக்க நாயகர் கூடல்சுற்று  
மித்தா ரணியி லெவர்க்கெய்து மோதன் னிறைவன்மலர்க்  
கைத்தா மரைமங்கை காட்டா மரைதொடுங் காட்சியிந்த  
மைத்தா மரைமலர்க் குள்ளே குடிகொண்டு வாழுவதே.

[319]

உழையர் வாழ்த்து

விடம்பா வியகண்டர் வெள்ளிமன் றாளர் வியனடஞ்செய்  
கடம்பா டவியுள்ள காலமெல் லாமெய்க் கலவியின்ப  
முடம்பா மெனவு முயிரா மெனவு மொளிருமுத்த  
வடம்பாய் முலைவல்லி யுஞ்சிலைக் காளையும் வாழியவே.

[320]

நெஞ்சு தளையவிழ்ந்த புணர்ச்சி கூறல்

தலைநா ஸிவர்தந்த பேரின்ப வாரிக்குந் தண்ணளிக்கும்  
விலைநா ணமருல கென்றிருந் தேன்சங்க மெய்த்தமினுாற்  
கலைநா வலர்தம் பிரான்கடம் பாடவிக் கண்ணிமண  
முலைநாண் முயக்கின் விலைக்கினி யேது மொழிவதுவே.

[321]

மணவணி முற்றும்.

### II. இல்லிருத்தல்.

மணமனைச் சென்ற செவிலிக்குத் தோழி கூறல்.

கொலைத்தலை மூவிலை வேற்சொக்க நாயகர் கூடல்முற்ற  
முலைத்தலை வல்லிகற் பேதுசொல் வேங்கனல் முக்குளிக்கும்  
உலைத்தலை வேல்விழி யாய்வடமீனு மொதுங்கும் வெய்யோன்  
மலைத்தலை செல்லிற் கடைத்தலையா மண்ணல் வாரணமே.

[322]

மணமனைச் சென்ற செவிலி நற்றாய்க் குரைத்தல்.

காயுங் கனல்மழு வார்கடம் பாடவிக் கானவர்பொன்  
மாயுந் துடியிடை வல்லிநல் லாயுன் வயிற்றுதித்த  
யாயுந் துணைவனு மென்போல் பவரு மெழின்கரு  
நீயுந் தலைவனும் யானுமில் ஓரு நிகர்க்கு மன்றே.

[323]

இருவர் காதலு மருவத வூரைத்தல்

அலைப்பட்ட வாருதி மந்தா கிணியிரண் டன்றியொன்றாய்த்  
தலைப்பட் டதுதரம் போதும தோசடைக் காடுசுந்தர  
கலைப்பட்ட நாதர் கடம்பா டவியிடைக் கைகலந்து  
நிலைப்பட் டிவர்பெற்ற பேரின்ப வாரிக்கு நீணிலத்தே.

[324]

இல்லிருத்தல் முற்றும்.

### III. மணஞ் சிறப்பு.

கருப்பத் தமைதிகண்டு இறைமகிழ்தல்

மங்கைக் கழகு வளரா விலையிடை வந்துகுலச்  
சிங்கக் குழவி குடிகொண்ட தாஸ்நறுந் தேனொழுகுந்  
தொங்கற் சடாடவி யார்சொக்கர் தாளைத் தொழாரின்முகங்  
கொங்கைக் களிறு கருகியுள் ஓபயங் கொண்டனவே.

[325]

வெள்ளணி வியந்து கூறல்

அணிபூத்த கூட [1]லபிஷேகச் சொக்க ரரசிருக்கும்  
பணிபூத்த [2]பாருக் கொருவிளக் காகப் பசும்புனிற்றுப்  
பிணிபூத்த சாய லொருபிடி நாகம் பிறங்குசெக்கர்  
மணிபூத்த தந்த மணியுல கேழும் வயங்குவதே.

[1] வபிஷேபிகர் [2] தாருக்]

[326]

மணஞ் சிறப்பு முற்றும்.

### IV. பரத்தையிற் பிரிவு.

கண்டோர் கூறல்

துரக்கும் பரிநெடுந் தேர்ச்சொக்கர் கூடற் றொடுகடல்மண்  
புரக்குந் தலைவர் புகுந்தன ராகம் பொருதுகரை  
பரக்கும் புதுப்புனல் கண்டெதி ரேறு பனிக்கயல்போல்  
வரக்குங் குமமுலை யாரணி கோவி வனைந்தனரே.

[327]

தோழி தலைவியைப் புகழ்தல்

விற்போர் வலவன் கொடுமைதன் னேவல் விடாமலோன்றாய்  
நிற்போ மையுமறி யாதொளித் தான்வெள்ளை நீறணிந்து  
மற்போ தருபுயத் தார்சொக்க நாதர் மதுரைவல்லி  
கற்போ வவனளி யோபொறை யோகரை \*காண்பரிதே\* {காண்கரியே} [328]

சுட்ரொடு புலம்பல்

சிலைநாடு தோளன்ன லோடுசெந் தீவலஞ் செய்யுமந்தத்  
தலைநாளில் நீயொரு சான்றல்ல வோவென் டரளாளிலாக்  
கலைநாண் மதியர் கடம்பா டவியிற் கலந்தகலப்  
பொலநாண் மணிவிளக் கேவிலக் காது பொருந்தினையே. [329]

இறைவன் பரத்தமைக் கிரங்கல்

நறுமாந் தழையென்ன மேனிமுத் தாநகை யென்னவனப்  
புறுமாண் டகைசெய்த மாயமெல் லாமழு வோடுகொண்ட  
சிறுமாண் கரத்தர் திருவால வாயிற் ரெனிந்துமெய்யென்  
நிறுமாந் திருப்பவ ராரெனைப் போலவோ ரேழையரே. [330]

கனவுகண் டமுங்கல்

தோடிற் பொலியு மதுமாலை யஞ்சடைச் சொக்கர்நனாட்  
டேடிற் பொலிதொங்கல் மார்பமென் கோனல்க வின்றுதுயில்  
கூடிக் கருணைசெய் தீர்விழி காள்பயங் கொள்ளுமுன்னே  
யூடிக் கெடுத்துவிட் டேனிது வோமுன்னை யூழ்வினையே. [331]

தோழி தலைவனை இயற்பழித்தல்

ஆகம் பராயிருப் பாரால வாயில்நம் மன்பரின்பம்  
போகம் பொறாதளிக் குந்திரு மார்பம் புணரவென்று  
தாகம் பொறாதிருப் பார்க்கரி தாகித் தனதளவும்  
மோகம் பெறாதிருப் பார்க்கெளி தாய்வரமுன் னின்றதே. [332]

தலைவி இயற்பட மொழிதல்

எண்ணுங் கனவு நனவுமொன் றாக விளமூலையுங்  
கண்ணு மனமுங் கலந்தக லார்கற்ப காடவியு  
மண்ணும் புகழும் பிரான்மது ராபுரி வல்லியவர்  
நண்ணும் பழுதுள தோவவற் கேபழி நான்சொல்வதே. [333]

தலைவன் தலைவியை நினைதல்  
அனமா யிளமயி லாயரங் காடு மரிவையர்பொற்  
றனமார் படங்கத் தழுவுநெஞ் சேசலங் கொண்டெழுந்த

கனமா களத்தர் கடம்பா டவிமனைக் கற்பொடுநம்  
மனமா ஸிகையிருப் பாரென்செய் வாரிந்த வஞ்சனைக்கே.

[334]

தலைவன் தோழியை வாயில் வேண்டல்

விள்ளா மயல்கொண் டளியாது நீயன்று மீட்டவென  
துள்ளா ருயிர்க்குயிர் வேறுமுண் டோபிறை யோடலர்ந்த  
கள்ளாவி யங்கொண்றை யார்கடம் பாடவிக் கன்னியினம்  
புள்ளா ரலங்கலங் கோதையல் லாலொரு போதெமக்கே.

[335]

தோழி வாயின் மறுத்தல்

தெளியுங் கலவி யமுந்திய நானன்பு சென்றுபெநஞ்சு  
சுளியுங் கருங்கங்கு லும்பக லானது சூடரவும்  
அளியுஞ் சழல்கொண்றை யாரால வாயினம் மன்பர்க்கின்று  
வெளியுங் கருங்கங்கு லாய்விட்ட வாமெள்ள மெள்ளவந்தே.

[336]

தோழி தலைவியை வாயி னேர்வித்தல்

வாட்[டாரை காலு] மகுடா டவித்தொங்கல் வாசமறாத்  
தாட்டா மரைமலர் தானல்ல வோமதத் தாரையறாக்  
கோட்டானை யாவயத் தார்க்கூடல் வாயுன் கொழுங்கடையிற்  
றோட்டாழ் ந[டைகொண்டு மென்மெலவந்து] துவளுவதே.

[337]

தலைவி வாயினேர்தல்

வாதுக் கிணங்குந் தமிழ்வையை நாடர் மதுரைநண்பர்  
சூதுக் கிணங்கும் தோநெஞ்சு மேவிடந் தோய்ந்திரண்டு  
காதுக் கிணங்கு விழிமாத ருண்டு களித்தவின்பக்  
கோதுக்கு நாமிருந் தாவிது வோவந்து கூடுவதே.

[338]

தலைவி தலைவனோடு ஊடியுரைத்தல்

பொன்னிற் கலவி நிறுப்பா ரிளமூலைப் போகமுண்பார்க்  
கென்னிற் கலவி யிணங்கு மதோமது ரேசரெங்கள்  
கன்னித் துறைவர் கடம்பா டவிவள்ளல் காதலித்துன்  
சென்னிக் கணிவதெல் லாமவர் தாமரைச் சீற்றியே.

[339]

வாக்குந் துணிவு மளவும் பரவியல் வாணர்தெள்ளிக்  
கோக்குந் தமிழ்புனை வார்க்கூட னாடர்பொற் குன்றிலின்பந்  
தேக்கும் பருவ மறிந்திது காலந் தெளிவித்தெம்மைக்  
காக்குங் கடவு ஸாழிக்குமென் றாலெவர் காப்பவரே.

[340]

கலந்துழி மகிழ்தல்  
துன்றுங் குழலி யனுராக போகந் தொலைவறநா  
மன்றுந் தெளிந்தன மேமென மேவெள்ளி யம்பலமுங்

குன்றும் புகுந்து குடியிருப் பார்தமிழ்க் கூடலின்ப  
மின்றுந் தெளிந்தன மேயின்ன மேதென் றியம்புவதே.

[341]

விருந்தொடு வந்தமைகண்டு ஆறிய தலைவியைக் கண்டோர் கூறல்

மருந்தாய்ப் பிறவி தவிர்த்தபொற் றாளர் மதுரையிற்செம்  
பருந்தார்க்கும் வேலன் வரவுகண்டாள்முகம் பார்த்தொருவ  
ரிருந்தாற் றரியவேங் கோபா னலம்விருந் தென்னுமந்த  
வருந்தாப் புனல்கண் டவிந்தது கானு மருந்துதிக்கே.

[342]

புதல்வனோடு வந்தமை தோழி தெளிவித்தல்

கோடாத கோல்கொண்டு மண்புரப் பார்நங் குலமணியைத்  
தேடா வகலத் தணிதல்கண் டாய்செமுந் தீவடிவில்  
வாடா தணிகொன்றை யார்சொக்க நாதர் மதுரையினீ  
ழுடா மருந்தல்ல வோவணங் கேயவ் வொளிமணியே.

[343]

தலைவனை முனிதல்

அலைப்பாவை யஞ்சடை யாரால வாயெம் மழகழிந்த  
முலைப்பால் முடையுங் கலையுங்கண் டாய்கடை முன்னர்நின்று  
கொலைப்பால் விழியின் கொழுங்கடை யானலங் கூறுவிக்கும்  
விலைப்பா வையர்செல்வ மேதொடு மோவெங்கள் மேகலையே.

[344]

இன்னாத் தொலையச் சூளெடுத்தற்கண் தலைவிகூறல்

நொதுமலர் வாழ்வுக்கு நோற்பார் கலவிக்கு நோற்றுநிற்கு  
மதுமற வாயிங் கெழுமையு நீகொன்றை யாடகப்பூ  
மதுமலர் மார்பர் மதுரா புரியந்த வல்லிநல்லார்  
புதுமண வாளவுன் பொய்ச்சுளி லென்னெஞ்சு புண்பட்டதே.

[345]

தலைவி பரத்தையை யானையாக விசேஷித்தல்

அடுக்குந் தலைவற் கபாயமெண் ணாநிற்கு மன்புசென்று  
கொடுக்கும் பொருஞுக் கலம்பிற வாது கொழித்தளந்து  
தொடுக்குந் தமிழ்ரி வார்சொக்கர் கூடற் றெடுத்ததொடர்  
விடுக்கும் பொழுதடங் காதண்ணல் மேல்கொண்ட வேழநன்றே.

[346]

தலைவி தலைவனோடு புலந்து கூறல்

வீதித் தலையில் வியனாடு வாரிட்ட வெம்பரிக்குப்  
போதித்த தேசிகர் நாமல்ல வோவெறும் பொய்யடங்க  
வோதித் தமிய னுலைமெழு காகு முபாயமண்ணல்  
சாதித் ததுநன்று நின்றின்ன மேதுகொல் சாதிப்பதே.

[347]

தலைவி புலவி தீர்தல்

பொய்யைக் கலவியந் தேன்மாலை யாகப் புனைந்துவஞ்சஞ்  
செய்யார் சமைந்தொரு செம்மனின் றால்வென் டிரையலம்பும்  
வையைத் தலைவர் மதுரா புரியிலம் மாயமெய்யா  
நையப் படைத்தன னேயென்செய் தானந்த நான்முகனே.

[348]

பாலனைப் பழித்தல்

[\*1]வலத்தியல் சூல மதுரேசர் கோயில் வலஞ்செயப்போய்ச்  
சலத்தியல் செய்து வருங்களி றேவிலை சாற்றிவிற்கு  
நலத்தியல் சேரிக்கு நல்விருந் தாவது நாளுமங்கன்  
குலத்தியல் பாயிருந் தாலுன்னை யோநொந்து கூறுவதே.

[\*1. இச்செய்யுள் இலக்கண விளக்கவரையிற் காட்டப் பெற்றுளது. (பக். 500)] [349]

புதல்வனை முனிதல்

கனக்குன்ற வில்லி கடம்பா டவிநின்று கண்பிசைந்து  
சினக்குந் தொறுமழுந் தெள்ளாமு தேசிந்தை சென்றுருகிற  
றனக்கென் றவரன்பை யாசைகொண் டாடுமுன் றந்தைக்கல்லா  
லுனக்குங் களிதந்த தோவெங்கை மார்கொங்கை யூற்றின்பமே.

[350]

புதல்வனை வினாதல்

மின்பூட்டு செஞ்சடை வெள்ளிமன் றாளர் வியன்கிரியிற்  
பொன்பூட்டி யுன்றந்தை மார்பையுந் தோனையும் புல்லிப்புல்லி  
யன்பூட்டி விட்டதும் போதாம லுன்னையு மாதரித்தங்  
கென்பூட்டி விட்டன ரோவன்னை மாரென் னிளங்களிறே.

[351]

புதல்வனை வற்புறுத்தல்.

கொங்கோல வண்டிமிர் தார்ச்சொக்க நாயகர் கூடலுங்கள்  
செங்கோல் முறைமை முழுதுங்கொள் வாய்பொற் சிறுசதங்கை  
பொங்கோடை வாரண மேயுந்தை போலவெம் போலொருவர்  
தங்கோல முந்தனி யுங்கண்டு போகை தவிர்ந்தருளே.

[352]

செவ்வணி விடுத்தற்குத் தலைவி யிரங்கல்

வாருங் குவடு பொருமலைப் பாகர் மதுரைரநல்லார்  
சேரும் பொதுமனை வாசலெல் லாமொரு செவ்வணிபூண்  
டுருந் தெருவஞ் சிறுநகை யாடி யொருத்திசென்று  
தாருந் தலைவரை யென்கில்நன் றேநந் தலையெழுத்தே.

[353]

செவ்வணி யியற் பழித்தல்

வடிபூத்த வேற்கணல் லீர்மட னாணை வனப்பழிக்கும்  
படிபூத்த விற்பிறப் பேதுசொல் வேன்தொண்டர் பண்டைமுத்தி

யடிபூத் தருளும் பிரானால் வாயி ஸரும்புமூல்லைக்  
கொடிபூத்த தென்றோரு கொம்புசேசம் போது கொடுவந்ததே.

[354]

பாணன் வரவு கண்டு தோழியுரைத்தல்

கணிப்பாட லின்னிசைப் பாணனாங் காதற் கணவர்நன்பாற்  
றனிப்பாயல் தந்த தறிந்தில னோபொற் றடங்கிரிவிற்  
குளிப்பா ரரசிருக் குங்கூடல் மாநகர்க் கொம்பனையாய்  
தொனிப்பாடல் கொண்டுதுயி லெடைபாடத் தொடங்கினனே.

[355]

பாணனை முனிதல்

மகிழ்வாச மாலைப் புனலூ ரனுக்குங்கள் வாசலன்றிப்  
புகுவாச லில்லை யெனும்புலைப் பாண பொறியறுகாற்  
றோருவா சிகைச்சொக்கர் பேரிசை யாழினைச் சூருறநீ  
தகுவா யலையிது காணுங்கள் வாழ்வுந் தலைமையுமே.

[356]

பாண னிரந்துகூறல்

நடைக்கரும் பென்று பலர்கூற வண்பொரு ணாடிநிற்குங்  
கடைக்கரும் புஞ்செம்மல் காமிக்கு மோவண்டு கால்வருடத்  
தொடைக்கரும் புங்கொன்றை யார்சொக்கர் கூடற் நுவருநுண்ணூ  
விடைக்கரும் பேயடி யேனிசைப் பாணனாங் கென்செய்வதே.

[357]

தலைவி இற்பரத்தையைப் பழித்தல்

வண்டார் கழனி மதுரேசர் மாட மறுகிலெங்கைத்  
தண்டாத வீறென தாமறி யேன்தமு வித்தமுவிக்  
கொண்டாடு மின்பத் தரம்போ யலைந்தது கொங்கையெங்கை  
யுண்டா மினியிவற் கும்பெற லாமென் றுலகையுமே.

[358]

இற்பரத்தை தலைவியை யிகழுதல்

கற்புக் கரசிவ னானாலு மின்பக் கலைதெரியும்  
பொற்புக் கெனக்கெவர் போதுங்கொல் லோபொருப் போடிகவி  
மற்புக் கணிபுயத் தார்சொக்க நாதர் மதுரைநன்னாட்  
டிற்புக் கிருந்தவ னோபழிப் பாளென் னெழினலமே.

[359]

சேரிப் பரத்தையர் புனலாடுமிடத்துக் கூறல்

அளகந் திருத்தி யிளகார வண்ட லணிந்துகொங்கைப்  
புளகம் படுத்திப் பயனென்கொ லோமெய்ப் புலத்தமிழ்நூல்  
குளகம் படப்புனை வார்சொக்கர் கூடற் கொடியிடைவந்  
துளகம் படுத்துவ னாகில்வண் டார்புன லூரனையே.

[360]

இற்பரத்தை மேம்பாடு கூறல்

தூணுங் கழையுஞ் சுளியானை யாலையச் சொக்கர்வென்ற  
பானும் பனிமொழிப் பாவைநல் ஸார்தம் பரப்படங்கப்  
பூணுங் கலவிப் புனலூர னென்னைப் புனல்விழியிற்  
காணுந் தனையுமன் ரோவெங்கை மார்தங்கள் காதலனே.

[361]

புனலாடிவந்த தலைவனோடு தலைவி யூடியுரத்தல்

நாணத் தலையன்றி நீபுன லாட நயந்தநலம்  
பூணத் தவம்புரி வாரெங்கை மார்புனல் பூத்தசெங்கட்  
கோணச் சரவணி யார்கூட னாடவிக் கோலமுன்னைக்  
காணத் தவஞ்செய்த வாதமி யேனிரு கண்களுமே.

[362]

தலைவி தலைவனோடு புலத்தல்

கோணும் பிறையர் திருவால வாய்நம்பர் கூடலெங்கை  
நாணும் பெருமையும் நன்றுநன் ரேயொரு நாளெனினும்  
பேணுங் கொழுநரெம் மோடின்ப வாரி பெருகியொன்றாய்ப்  
பூணுங் கலவி யிடைமதி யாது புகுந்தனனே.

[363]

புலவி நுணுக்கம்

கள்ளாக மாகக் கருணைசெய் வார்பொற் கடம்பவன  
மன்னா ரருஞுக் கழியுநெஞ் சேகள பாசலமென்  
பொன்னாகம் பூணத் தமுவுமப் போதும் புலப்பரென்றால்  
என்னாகு மென்றநி யேனிவ ராசையு மின்பழுமே.

[364]

கலவி நலமுவத்தல்

நிலவித் திகழ்பிறை யுங்கங்கை மாதும் நிலைதளரக்  
குலவிக் குலவி விறகுவிற் பார்தமிழுக் கூடவன்னார்  
புலவிக் கெனவு மளவு படாத புதுமைதருங்  
கலவிக் களவுநெஞ் சேயெங்ங னேகரை காண்பதுவே.

[365]

பரத்தையிற் பிரிவு முற்றும்.

## V. வினைமேற் பிரிவு

வினைமேற் பிரிகின்றமை தலைவன் தோழி க்குரைத்தல்

காலைக் கடிமுர சொன்னார் முரசென்று காணிலிந்த  
மாலைக் குடையை மதியென்ப ரோமது மாரியறாச்  
சோலைப் புறம்பனை சூழ்மது ராபுரிச் சொக்கர்நன்னாட்  
டோலைக் குழைபொருங்கண்ணியென்னாதனவொன்றிலையே.

[366]

வினைமேற் பிரிந்தமை தோழி தலைவிக் குரைத்தல்

குறைவந்த வையைக்கு மண்சுமப் பார்சொக்கர் கூடலந்திப்  
பிறைவந் தரும்பு நுதற்றிரு வேயறம் பேணிமனு  
முறைவந்த தங்க எரசாளு நீதி முதன்மக்கொன்னார்  
திறைவந்த தில்லையென் றார்தெரி யாதன்பர் சிந்தனையே.

[367]

தலைவன் பிரித்தமை கேட்டுத் தலைவி புலம்பல்

சட்டுஞ் சிறிய குருகா கிலும்பிரி வென்றுநெஞ்சிற்  
காட்டும் பொழுது பொறாதென்பரேசொக்கர் கூடலின்பம்  
பூட்டுங் கலவி தருவார் பிரிவெனும் புஞ்சொலின்று  
கேட்டும் பொறுத்தனை யேபாவி யாவிநின் கேண்மைநன்றே.

[368]

கூதிர்க்காலங் கண்டு வருந்தல்

சுழிக்கும் புனல்வையை சூழ்மது ராபுரிச் சொக்கரஞ்சும்  
பழிக்கஞ் சலர்சென்ற நாட்டில்லை யோபகி ரண்டமுண்டு  
தெழிக்குங் கடையுகக் காலவெங் கோபச்செந் தீயெழுந்து  
கொழிக்கும்பொறியென்ன லாமிள வாடைக் கொடுந்துளியே.

[369]

பணிக்காலங் கண்டு வருந்தல்

துரகாது வாடிய மாறிநின் றாடிய சொக்கர்செம்பொற்  
கரகால வேலன்ன கண்மடவா யென்ன காலவண்மை  
யுரகா டவிமுடிப் பார்காவல் பூண்ட வொருவர்தந்த  
விரகா ணலம்வந்து வெம்பனி யாக வெளிப்பட்டதே.

[370]

இளவேனிற் காலங்கண்டு வருந்தல்

கந்தார வண்டிமிர் தார்க்கடம் பாடவிக் காவலர்நாட்  
டுய்ந்தார் தனியிருந் தாற்றவல் லார்மல ரோடையும்பூஞ்  
சந்தா டவியுந் தழையினஞ் சூகமுந் தைவந்ததோர்  
மந்தா நிலமுங் கொணர்ந்திள வேணில் வழிப்பட்டதே.

[371]

கார்கண்டு வருந்தல்

அன்னம் பனிநடை யாயடி மாறிநின் றாடல்கண்டு  
தென்னன் பரவுந் திருவால வாயர் திரையலம்பும்  
பொன்னஞ் சடிலமு மைக்கான கண்டமும் போலெழுந்து  
மின்னம் புயல்வந்த தன்பர்பொற் றேரின்ன மீண்டிலதே.

[372]

பருவ மன்றெற்றல்

கறையிட்ட வேல்விழி யாய்பிரிந் தார்சொன்ன காலமுமன்  
றுறையிட்ட காருமக் காரன்று கானுமை பாகர்தொல்லை

மறையிட்ட பாடல் மதுரேசர் சுந்தர மாறான்று  
சிறையிட்ட நாண்முதற்றி ங்கண்மும்மாரிதிளைப்பதுவே.

[373]

பாசறை யுருவெளி

சுற்றத் தொடுந்தொலை யத்தொலை யாரைத் தொலைத்தகள  
முற்றத் தனிவந்து தோன்றுத் லாலன்பர் மோகவெள்ளம்  
வற்றக் கடை[க]கணிப் பார்மது ராபுரி வாகைதருங்  
கொற்றத் தனிக்கொடி யோவல வாநங் குலக்கொடி யே.

[374]

விரைவது பயன்

கோடாப் புரவி யிரவிபொற் றேரொடு கூட்டிநமக்  
கோடாப் புரவியைப் பூட்டினை யேபல ஹழிசென்று  
மாடாக் கடைமணி யார[?]ல வாய்நண்ப வங்கிருந்து  
வாடாத் தளரு மடந்தைக்கென் னாமிந்த வஞ்சனையே.

[375]

தலைவன் தேர்வர வுரைத்தல்

தொடைமணி யார்முலையீரா ரெதிர்கொள் ணஞ்சொக்கர்வெள்ளள  
விடைமணி யோசை யொலிப்பது போற்கடல் வேலிநிலங்  
கடைமணி யோசை கறங்காது காப்பவர் கைக்களிற்றின்  
புடைமணி யோசை யிருசெவித் தாரையும் பூரித்ததே.

[376]

மறவாமை கூறல்

மனைக்கற் பகவல்லி யேயொரு காலு மறந்தொருகா  
னினைக்கைக் கிடமில்லை யில்லைகண் டாய்சினை நீலவண்டு  
கனைக்கக் கமழ்கொன்றை யார்கடம் பாடவிக் கண்ணிநெடும்  
பனைக்கைக் கடாசலம் பூச ஸஹாதடும் பாசறைக்கே.

[377]

வினைமேற் பிரிவு முற்றும்.

## VI உற்றுழிப் பிரிவு.

தலைவ னுற்றுழிப்பிரிந்தமை கூறல்

மருவா முயங்கி மயங்கிவற் றாவின்ப வாரிவெள்ளாந்  
தருவா ருனையும் பிரிந்தன ரால்முத் தமிழ்மதுரைத்  
திருவால வாயர் திருப்பாத ராகிய தென்னர்தெவ்வைப்  
பொருவார் புரிசையு நாடுமென் னாமின்று பூங்கொடி யே.

[378]

பிரிவாற்றாமை கூறல்

காருட லாவள ருங்கடம் பாடவிக் காவலர்நாடு  
டாருட லாவி யகண்றிருந் தாரச லக்கொடி போ

லோருட லாகத் தவம்புரி யாத வனக்குநெஞ்சே  
யீருட லாயிருந் தாவிது வோவின்ன மெய்துவதே.

[379]

பருவங்கண் டிரங்கல்.

சிந்துஞ் சிறிய துளியரி தாமன்று சென்றவழி  
வந்தும் புரவலர் வந்தில ரேமது மாரியும்பூங்  
கொந்துந் தருங்கொன்றை யார்கூட னாயகர் கொற்கைமுத்துஞ்  
சந்துந் தருமுலை யாயெங்ங னேவுயிர் தாங்குவதே.

[380]

உற்றுழிப் பிருவ முற்றும்

## VII. இணங்கலர்ப் பொருத்தல்

இணங்கலர்ப் பொருத்தப் பிரிகின்றமை தலைவன் தோழிக்குரைத்தல்

போற்றா ரிருவர் பொருத்தடங் காதவெம் போர்தளரிவித்  
தாற்றா விடிலுற வாட்சியென் னாம்வையை யாறடைக்க  
மாற்றா வடிபடு வார்மது ரேசர்க்கு மாறுபட்ட  
கூற்றா மதர்விழி யாய்குடை நீழற் குவலயத்தே.

[381]

தலைவன் பிரிந்தமை தோழி தலைவிக் குரைத்தல்

வணங்கா[ர்] வணங்க வனைகழற் கான மவுணர்தம்மி  
விணங்க ரிணங்கு பரிசகன் றார்தம்மை யேத்துமன்பர்  
குணங்கா தலித்திருப் பார்சொக்க நாயகர் கூடல்வண்டின்  
கணங்கா தலிக்குஞ் சுருளள காடவிக் காரிகையே.

[382]

பருவங்கண் டிரங்கல்

தேர்முந் துவதென்று நாமிங்ங னேதவஞ் செய்யவின்று  
கார்முந் துவதென்ன கைதவ மோகழைக் கானவில்நெற்  
ஹார்முந்து தண்பணை சூழ்மது ராபுரிச் சொக்கர்கைவேற்  
போர்முந்து வேல்விழி யாய்நன்று காணம் புரவலர்க்கே.

[383]

தலைவன் வந்தமை தோழி தலைவிக்குரைத்தல்

விருந்தாய்ப் பருமணற் சோறந்த நாளுண்டு வெந்துயர்க்கோர்  
மருந்தாய்ப் புகுந்த மவுணர்வந் தார்க்கடல் வாரிவிட  
மருந்தாக் களங்கறுப் பாரால வாயி லரிவையென்றுந்  
திருந்தாய் பகைமண்னர் தம்மிலொன் றாய்வந்து சேவிக்கவே.

[384]

இணங்கலர்ப் பொருத்தல் முற்றும்.

### VIII. பொருண்மேற் பிரிவு.

தலைவன் பொருள்வயிற் பிரிகின்றமை தோழி தலைவிக் குரைத்தல்

கறங்காழி வையத் தளவு படாவின்பங் காணினுமில்  
லறங்கா ணினுமெவர் காண்பவ ரோவிடங் காரடங்கா  
மறங்காலும் வேற்படை யார்மது ராபுரி வண்பொருளின்  
புறங்கானு நெஞ்சத் தவரன்றி வேறு பொலன்கொடியே.

[385]

தோழி செலவழங்குவித்தல்

பொறியா டரவம்பொறுத்த மன்னேழும் பொருத்ததொங்கல்  
வெறியாடு குங்குமத் தோளண்ண லேபுள்ளி வெள்ளௌநிலா  
மறியாடு செங்கை மதுரைப்பிரான் பொருள் வண்மையையன்  
றநியாம் லோகொடுத் தாருடல் பாதியு மம்பிகைக்கே.

[386]

தலைவன் பொருள்வயிற் பிரிந்தமை தோழி தலைவிக்குரைத்தல்

தொடைக்கடங் காத புயத்தா ரழகிய சொக்கர்கைவேற்  
கடைக்கடங் காத கயல்விழி யாயெதிர் கண்டவன்றே  
யிடைக்கடங் காத தனந்தள ராம விருக்கவங்கள்  
கொடைக்கடங் காத தனந்தன மாளங் குருசிலுக்கே.

[387]

மாலைப்பொழுது கண்டு வருந்தல்

திருந் தாத தொண்டு திருத்திய தேசிகத் தெள்ளமுதாய்க்  
குருந்தாய நிழல் புகுந்திருப் பார்தமிழ்க் கூடல்விண்ணோர்  
அருந்தா வழுதனை யாயன்பர் போகவு மாருயிர்கொண்  
டிருந்தா ருயிருண்ண வோவந்தி மாலையெதிர்ப்பட்டதே.

[388]

பனிக்காலங் கண்டு வருந்தல்

துறப்பார் தொழுகழற் கால்மது ராபுரிச் சொக்கர்நன்னாட்  
டறப்பா தகமென்செய் தோநெஞ்சு மேயறத்தோடுதம்மை  
மறப்பார் மறப்பதை முன்னரி யாத மனத்தொடும்பெண்  
பிறப்பா ரொருவர்க்கு மோபனிக் காலம் பெரும்பிழையே.

[389]

இரவினீட்டம்

மீளா விரவி தடந்தேரு மின்னமு மீண்டுசென்ற  
கேளா மவர்வருங் காலமு மாய்நவ கீதம்வல்லாற்  
காவாய் விறகுவிற் பாரால வாயி லதுவுமொரு  
நாளாய் விடிவதுண் டோகங்குல் யாமம் நடந்தெமக்கே.

[390]

தலைவியைத் தோழி தெளித்தல்

வையும் புலவு மறாமழு வாளர் மதுரையில்நீ  
ஞெயங் கவலைப் படுவதென் னோவொரு நாளிரவி  
கொய்யுங் கலியுளை மான்றேர் திரிந்து குடக்கெழினும்  
பொய்யும் புகல்வதுண் டோவணாங் கேநம் புரவலரே.

[391]

தலைவியைத் தலைவன் சுரத்திடை நினைதல்

நனையா ரளக நறுங்காரு முத்த நகையுமொன்றும்  
புனையாது சோபை தரும்புண்ட ரீகமும் பொற்புயத்திற்  
கணையாழி மான்புரப் பார்கடம் பாடவிக் கள்விகொண்டு  
நினையாழுன் னெஞ்சம் புகுந்தன ளாலென் னினைவதுவே.

[392]

தலைவன் சுரத்திடை நெஞ்சொடு கூறல்

மருட்பா லவரறி யாமது ரேசர் மனங்கவலா  
வருட்பா லவரொரு நால்வருக் கோதிய வாகமத்தின்  
பொருட்பா ஸறமுத லாகவெல் லாந்தரும் பொன்னைவிட்டுத்  
தெருட்பால தோமன மேயிடை யேயொன்று தேடுவதே.

[393]

தலைவன் தலைவிவருத்தம் நினைந்து கூறல்.

ஆலைத் துழனி யறாவால வாய ரணிநகர்குற்  
சோலைக் குருகிளஞ் சேவலைல் லாந்[தொக்கி]ருக் குங்கங்குல்  
வேலைக் கலவி மறவாது சேக்கை விரும்பிச்செல்லு  
மாலைப் பொழுதுகண் டாலுய்யு மோவென் மடமயிலே.

[394]

சாரோடு கூறல்

முளையிட்ட முத்த முகிணைக யார்திரு முன்பினந்தே  
ருளையிட்ட வாம்பரி முன்செல்லவை யோந்றை யோதியர்க்கு  
வளையிட்ட சொக்கர் மதுரேசர் சுந்தர மாறான்று  
தளையிட் டவருன்னை விட்டில ராகிற் சலமுகிலே.

[395]

தோழி தலைவிக்குப் பொருள் வரவரைத்தல்

இற்பா ஸறமுந் தொலையாத வின்பழு மெய்துவிக்கும்  
பொற்பாய செவ்விப் பொருஞ்சுட னேபுலம் பூழிபட  
மற்பா வியபுயத் தார்மது ரேசர் வடித்தசங்கச்  
சொற்பா வலர்புகழ் தோன்றல் பொற்றேர்வந்து தோன்றியதே.

[396]

தலைவன் வருத்தந் தீர்த்து கூறல்

தோட்டுச் சுரிகுழ லாரின்ப வாரி துனும்புழலை  
மோட்டுத் தடம்படிந் தாடியுய்ந் தேனலை மோதுசடைக்

காட்டிற் கமழ்கொன்றையார்கடம் பாடவிக் கண்ணிப்பொருள்  
வேட்டுச் சுடுசுரம் போய்வினை யேனுற்ற வெவ்வழற்கே.

[397]

பொருண்மேற் பிரிவு முற்றும்.

### IX. ஓதற் பிரிவு.

தலைவன் தோழிக் கோதற் பிரிவனர்த்தல்  
நாவித் தகர்சென் றிருந்தமை யாவிய னாடியன்று  
பாவித்த சங்கப் பலகையின் கீழைழ பார்த்திரங்குங்  
தரவித் தடங்கணல் லாய்கடம் பாடவிக் கண்ணுதல்போய்ச்  
சேவித்து நிற்குந் தமிழ்க்கெதி ராயென்கொல் தேடுவதே.

[398]

தோழி தலைவன் பிரிந்தமை தலைவிக்குரைத்தல்  
கொல்வாற் செயலறி யாக்கொடுஞ் சூலத்தர் கூடனல்லாய்  
மல்லாற்கு[ந்] தோணண்ணவ் வாய்மைநன் ரேமுத்தர் வாய்திறந்து  
சொல்லாப் பொருளு மறமுமண் னாளத் துணிபொருளு  
மெல்லாப் பயனுந் தருங்கல்வி யாமென்ப தெண்ணினரே.

[399]

தலைவி பிரிவாற்றாமை கூறல்  
மணந்தாழ் சடையர் மதுரா புரியின் மனக்கவலை  
கொணர்ந்தாவி கொள்ளள கொளும்பிரிவேகுழை யக்குழையப்  
புணர்ந்தா ருயிரிரு வர்க்குமொன் றாமென்று பொய்மொழிந்து  
தணந்தா ரையுமறி யாயிருந் தாரையென் சாதிப்பதே.

[400]

தலைவன் வந்தமை தோழி தலைவிக்குரைத்தல்  
வேய்வந்த தோளி தடாதகை சாபம் விடுத்தவளுக்  
காய்வந் தரசிருப் பாரால வாய்முருந் தாயரும்புந்  
தூய்வந்த முரற் றுடியிடை யாயென்ன சோபனமோ  
போய்வந்த துன்ற னிறைவர்பொற் றேரும் புரவியுமே.

[401]

கலந்துழி மகிழ்தல்: தலைவன் துறவு நினைதல்  
வாழிப் புவனந் தொழுமது ரேசர் வரசரணச்  
குழிக் கமலந் தொழுநெஞ்சு மேயுயிர் தொக்கடங்கு  
மூழிக் கடைசென்று மானந்த வாரமு தூறவின்ப  
வாழிக்கு மான வருங்கல மாமிவ் வருந்ததியே.

[402]

காழிக் கவணியக் கன்றுண்ட பான்முலைக் கண்ணியடிச்  
குழிக் கமலமுந் தாமணிந் தார்வின் சுருட்டுதிரை  
யாழிக் கடலமைத் தாரால் வாயுறை யுத்தர்மற்றை  
வாழிக் கமல மெனக்களித் தாரடி மாறிவைத்தே.

[403]

ஓதற் பிரிவு முற்றும்.

\*கற்பு முற்றும்.\*

**மதுரைக்கோவை முற்றிற்று.**